

COUNTRY HERALD.

கராம தூதன்.

கேளரவ பத்திராத்திபர்:

இரா. கு. நல்லசுற்றுலம் பிள்ளை, சீவில்லிபுதுநகர்

1941 மே
மலர்-கு. இதழ்-நி.

வரம்க்கை முறை.

எனிமோர்க்குப் பல தலை முறைகளாகச் செய்யப்பட்டு வந்த கொடுமை, எல்லையின்றி வளர்ந்து விட்டது. இனித் தாங்கமுடியாது.

நமக்கு உழைத்தவர்கட்டு நாம் உழைத்தாக வேண்டும்; இதுவேமுறை.இும்முறைப்படி ஒழுகினுற்றூன், எல்லா மக்க ஞாம்செவலி தில்வா மூலாம்; தவ றினால் துண்பம் வருவது திண்ணனம். இதுவரை நமக்கு ஏழைகள் உழைத் துள்ளார்கள்; தொண்டு செய்திருக்கிறார்கள். இனி நாம் அவர்கட்டு உழைக்க வேண்டிய முறையுண்டு.

அவர்களிடமிருந்து பெற்ற உதவிக்காக, நான் இயன்றவழி களிலெல்லாம் அவர்கட்டு நன்மை கொண்டு சியவர்

பெற்

₹31m 21195, ₹3167 பக்கள்

ந 41-2-5

நதைப்

வென்

2072 85 -ம்.

குடும்பநாத்தாக்கூர்.



சுழன்றுப், ஏப்பிள்ளதுலகம்—திருவள்ளுவர்.

விடைடாக் கட்டுரைகள்.

1. தமிழ்மறை போற்றிவரும் வாழ்க்கை
2. கூட்டுரை விசாரணைக் கழக அறிக்கை.
3. பாடத்திட்டக் குரிப்புக்கள்
4. சைவ உணவே முதல்தரமான உணவு
5. கூறுகேட்ட குப்பான்

(உட்பதிகம் பொறுத்துக்கூடும் பாட்டு)

பிரசரகர்த்தர்:

இ. ஏ. சௌபாலக்ருஷ்ணக் கோன்,
வடக்குச் சித்திரை வீதி, மதுரை.

பொருள்க்கம்.

எண்	போருள்	பக்கம்.
1.	கடவுள் வணக்கம் : பிரார்த்தனை	129
2.	போன்னுரைகள் : போறுக்குமணிகள்	130
3.	தமிழ்மறை போற்றிவரும் வாழ்க்கை	131
4.	நம் மாகாணத்தின் நேல் விளைவையும் வியாபாரத்தையும் பற்றிய அறிக்கை, 1934	134
5.	சென்னைக் கூட்டுறவு விசாரணைக் கழக அறிக்கை VIII	136
6.	ஆரம்பப் பள்ளிப் பாடத்திட்டக் குறிப்புக்கள் I	138
7.	சுகாதாரம் : துமேப்வாழ்க்கை	
	அ. சைவ உணவே முதல்தரமான உணவு	140
	ஆ. நாட்டு வைத்தியம் மிருகவாகடம் பாகமுறை வாழ்க்கைக் குறிப்புக்கள்	143
8.	பரிசீலனைக் கூட்டுறவு வறுமை III	144
9.	கூறு கேட்ட குப்பான் V	145
10.	போருளாதார விருத்திக்கான சௌகரியங்களைப் பற்றிய குறிப்பு	148
11.	செய்தித் திரட்டு	
	அ. விபசாய வியாபாரக் கைத்தோழிற் செய்திகள்	149
	ஆ. கிராமப் புனருத்தாரண தலதாபனச் செய்திகள்	153
	இ. கூட்டுறவு கல்வி சுகாதாரச் செய்திகள்	153
	ஈ. கூட்டடச் செய்திகள்	154
12.	அறிவுறைத் திரட்டு	
	அ. விபசாய வியாபாரக் கைத்தோழிற்குறிப்புக்கள்	154
	ஆ. கிராமப் புனருத்தாரண தேச முன்னேற்றக் குறிப்புக்கள்	157
	இ. இலக்கிய இலக்கண அருங்கலைப் போதனுமுறை ஆராய்ச்சிக் குறிப்புக்கள்	158
	ஈ. சிறந்த வாசகங்கள், செய்யுள்கள், அறுவைகள், பழமோழிகள்	158

புத்தகங்கள், பத்திரிகைகள், அறிக்கைகள் வரவு.

கேழே காலும் பிரசரங்களைப் பெற்றிருக்கிறோம்; அவற்றை உதவியவர்களுக்கு நம் நன்றியையும் செலுத்திக்கொள்ளுகிறோம்.

- | | | | |
|----|---|-----|---|
| 1. | Indian Information Nos. 64-71. | 10. | வர்த்தக ஊழியன் எண் 101-105. |
| 2. | Bombay Information I Nos. 47-52.
" " II Nos. 1-15. | 11. | வித்தியாதனம் தொகுதி 4 பகுதிகள் 11-12
5 பகுதி 1. |
| 3. | Mysore Information III No. 12.
" IV Nos. 1-4. | 12. | தமிழனங்கு மலர் 1 இதழ்கள் 5-12. |
| 4. | கூட்டுறவு மலர் 12. இதழ்கள் 11-20. | 13. | மிராசதார் தொகுதி 7 எண். 9-29. |
| 5. | பாலர் கல்வி. தொகுதி 5. பகுதிகள் 9-12. | 14. | தமிழ்க்கலை கலை 3 நால் 4-8. |
| 6. | " " 6. பகுதி 1. | 15. | சிறுவர் அறிவுக்கதிர் தொகுதி 5 எண் 8—9. |
| 7. | கிராம இந்தியா. " 3. பகுதிகள். 11-12.
" 4. பகுதி 1. | 16. | இந்திரா மலர் 1 இதழ்கள் 4-5. |
| 8. | செங்குஞ்சியித்திரன் மலர் 14 இதழ் 12.
" 15 இதழ்கள் 1-4. | 17. | யுத்தப் படங்கள். எண் 1-2. |
| 9. | செங்குஞ்சியித்திரன் மலர் 29 இதழ் 12.
" 30 இதழ்கள் 1-3. | 18. | போதனுமுறைப்பூங்கொத்து 31 எண் 9-11. |
| | | 19. | Annamalainagar Miscellany vol X No. 2. |
| | | 20. | South Indian Teacher vol X IV No. 3. |
| | | 21. | The Indian Journal of Adult Education vol. II No 2. |

THE COUNTRY HERALD.

கிராம நூதன்.

ஓரு கிராம முன்னேற்ற தேசிய மாதப் பத்திரிகை

“வீடுதொறும் கல்வியெலும் விளக்கேற்றி வைப்போம் ;
வாடுகின்ற யன்னுயின் வறுமையினைத் தீர்ப்போம்”.

இரா. கு. நல்லகுற்றுலம் பிள்ளை, கெளரவு பத்திராதிபர், சீவில்லிபுத்தூர்.

மலர்: கு. 1941 மே—விச, சித்திரை—வைகாசி

இதழ் இ

1. கடவுள் வணக்கம் : இராமத்தனை.

சார்பினாற் ரேன்றுது தானருவா யெப்போரூட்டுஞ்
சார்பேனரின் றேஞ்ஞான்று மின்பங் தகைத்தரோ
வாய்மோழியான் மெய்யான் மனத்தா னழிவிறந்த
தூய்மையதா மைதீர் சுடர்.

(பேருந்தோகை)

—தீந்தூழிவணக்கம்

சார்பினால் தோன்றுது, தான் அருவாய், எப்பொரூட்கும் சார்பென சின்று, எஞ்ஞான்றும் இன்பம் தகைத்து (வீளைவிப்பது); வாய் மொழியால் மெய்யால் மனத்தால் அறிவு இரங்த அய்மை யதாம் (யுடையது); மைதீர் (மாசிலாச்) சுடர் (சோதி).

2. பொன்னுரைகள் : பொறுக்கு மணிகள்.

ஆற்றுப் பெருக்கற் றடிசுடும்மங் நாளுமல்வா
ஹற்றுப் பெருக்கா வுலகூட்டும்—ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தா ரானுலும்
இல்லையேன மாட்டா ரிசைந்து.

(நல்வழி) — ஒள்ளை

ஆற்றுப் பெருக்கு அற்று அடிசுடும் அங்காளும் அவ் ஆற் ஹற்றுப் பெருக்கால் உலகு ஜட்டும் ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தா ஆனுலும் இல்லையெனமாட்டார் இசைந்து.

2. அ. தண்பத்திலாழுங்கு கிடக்கும் எழைகளுக்கு ஒன்றுமுதவமாட்டாத யான் என் பிறந்தேன்! என பிறந்தேன்!! ஆ! வீடில்லா எழைகாள்! உங்களை உலகம் பழிக் குமே யன்றி உங்களுக்குதவுவதில்லை..... கொடுமை புரியும் ஒவ்வொரு வகுப்பினரா அங் துண்புறுத்தப்பட்டுத் தம்மைப்பற்றிக் கவலையுறுவோரவரு மின்றித் திண்டாடும் எழைகள் கதறுகின்றனர்; மற்ற எல்லாரை யும் பாதுகாக்கும் ஒவ்வொரு சட்டமும், எழை மக்களுக்குப் பகையாகவே இருக்கிறது! ஈ தென்னே!!

Goldsmith.

ஆ. சண்டையே போடக் கூடா தென்று சொல்லவில்லை. நாம் சண்டைபோடு கிற எதிரியைப் பொறுத்ததே, நம்முடைய சண்டையின் நன்மையும் தீமையும். தீமையை எதிர்த்துப் போரிடுக்கள்; மனத்தையும் உடலையும் ஒருங்கே அடிமைப்படுத்தும் கெட்ட பழக்கவழக்கங்களை எதிர்த்துப் போரிடுக்கள்; சயநலத்தை ஒழியுங்கள். இந்தச் சண்டை தான், நாம் போடவேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கும் நல்ல சண்டை.

தீபர்.

(நல்வழி)

3. கலையினால், உல கோற்றுமை காணுவாம்;
கலையினால் கருத்தைவிரி வாக்குவாம்;
கலைமகளின் கவின் பேருங் கோயிலில்,
கைகள் கோத்துக் களிப்புட னுடுவோம்;
விலையிலாமல் விரைந்திங்க காலத்தில்
வியன்கலை விளை வேறிடச் செய்துவோம்;
நிலையிலா நதி நேரிய வாழ்க்கையை
நீண்ட காலியம் ஆக்குவோம் நேயரே!

(நாடகக்கலை)

சுத்தானந்தபாஷி

3. தலையங்கம் :

தமிழ்மரை போற்றிவரும் வாழ்க்கை

(திருக்குறட் சாரம்)

வாழ்வதற்கேற்ற நாடே.

இல்லறச் சிடப்பு.

வல்லரனும் வரப்புடைத்தாய் மலையும் அதினின்று வருவதாய் நீரும் மற்றும் நீர்வள மும் அமைத்தாய், கேடேறியாததாய், கெட்ட இடத்தும் வளம் குன்றுத்தாய், பிற தேயத்தாரும் விரும்பத்தக்க பெரும்பொரு ஞும் விளைவங்கடியதாய், குடிகள் வருந்தித் தேடாமல் தானே அவர்களையடையும் (நாடே) செல்வளாத்தையுடையதாய், இறைப்பொருள் மூழவதையும் குடிகள் தாமே மனமுவங்கு (ஒருங்கு) கொடுப்பதாய், மிக்கப்பசியும் தீராப்பினியும், அழிபகையும் சேராது இயல் வதாய், பின்கித்திரியும் கட்டங்களும் (பல்குழுவும்) உடலுறைந்தே பாழ்செப்பும் உட்பகையும் அரசையலைக்கும் கொலைகாரக் குறும்பரும் (கொல்குறும்பும்) இல்லாததாய், குறையாத விளைவைச் செவ்வேரும் தாழ் விலாச் செல்வரும் அறவோரும் வாழ்வதாய், படை கவங்கு இறுத்ததாலேனும் அரசு கோணியதாலேனும் உணவின்மையாலேனும் அலமரும் பிறநாட்டையும் தாங்குவதாய் இருக்கும் நாடே வாழ்வதற்கேற்ற நாடாகும்.

குடிப்பிழப்பு.

கல்லகுடியில்-வாய்மைக்குடியில், பிறத்த தும் வேண்டும். (நம் நாட்டின் குடியெல்லாம் வாய்மைக் குடியாதலும் வேண்டும். ப--ர்) அப்படி உயர் குடிப்பிறத்தார் மாட்டே, அன்பும் வாய்மையும் செப்பமும் ஒழுக்கமும் நானும் இயல்பாக அமையும். அவரே, வறியாரையிகழாது, அகமசிழ்ந்து, அவருக்கின் சொல் சொல்லியும், உள்ளனகொடுத்தும் உதவுவர்.

துறவிக்குத் தவம் தனிச்சிறப்பாயினும், அத்தவம் தனக்குற்ற துன்பத்தை (நோயைப்) பொறுத்தல், பிறருக்கிடுக்கண் செய்யாமையென்னும் சகிப்பிலும் இன்மையிலும் அடங்கி விடும். இல்லாம்வான், அத்தகைத்தவஞ் செய்வாரையும் அவர் தம் நெறியின்கண் ஒழுகப்பண்ணி, தானும் தண்ணறத்தில் சின்ற, மனத்துக்கண் மாசு இல்லை, அழுக்காறு அவாவெகுளி இன்னுச்சொல் இவை நான்கும் தசிர்த்து, பிறருக்குப்பாரமாகவும் (ஒப்புவு) வாழ்ந்தாக வேண்டுமாதலால், அத்தகைய இல்லறம் நோன்பாரின் நோன்மையுடைத்தாம். அவன், பழியஞ்சிப்பொருள் சேர்த்து, பிறருக்குக் கொடுத்தும் உண்பானுயின், வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதனுமாவான்; வான் உறையும் தெப்வத்துள்ளும் வைக்கப்படுவான்.

கனவன் வருவாய்க்குத் தக்க வாழ்க்கை யுடையவளாய் (தற்கொண்டான் வளத்தக்காளாய்,) சேர்விலாய், தற்காத்து, தற்கொண்டான் பேணி, இருவர் மாட்டும் நன்மையமைந்த புகழ் நீங்காமற்காத்து (தகைசான்றசொல்காத்து) கற்பென்னும் விறை (திண்மை) யும் உண்டாகப்பெறின், பெண்ணின் பெருங்கக் கதுமில்லை.

மாசற்றே அறவோர்.

மனத்துக்கண் மாசிலனுதலே (மாச - இலன் - ஆதல்.) அறமாம். அம்மாசின்மையே தூய்மையுமாம்; அஃதும், வாய்மையாலேயே அமையும்.

பிறராக்கம் பொருமையே அழுக்காறு; தண்ணஞ்சத்து அழுக்காறிலாததே ஒழுக்கம்.

அழுக்காறுடையான் கண் ஆக்கமுமில்லை; ஒழுக்கமிலான் கண் உயர்வுமில்லை.

அவ்வழுக்காறெனும் பாவி, நம் செல்வத் தையும் கெடுக்கும்; நம்மைத் தீபவழிகளிலும் செலுத்தும். பிறருக்குக் கொடுப்பதைப் பற்றி அழுக்கறப்பான் அவன் மட்டுமல்ல, அவன் சுற்றமும் உடுப்பதும் தன்பதுமின்றிக் கெடும்.

அவர் நிரம்பாத (ஆரா) இயற்கைத்து; ஆதலால், அவரவுடையான் வாழ்க்கை என்றைக்கும் சிரம்புதலில்லை. அவாவில்லார்க்குத் துண்பமும் இல்லாததாகும்; அஃதுண்டேல், துண்பமும் இடையருது வரும்.

சினம், சேர்ந்தாரைக்கொல்லி; அது, செல்லாவிடத்துந்தீது; செல்லிடத்து அதனில் தீயன பிற இல்லை. ஆகையால், எவனும் தன்னைத்தான் காக்கில், சினம்காக்க, காவாக்கால், அது தன்னையே கொல்லும்.

முகத்தாவினிது நோக்கி, அகத்தாவின் சொலின், அதுவும் அறத்தின்பாலதாம். அப்படி, எவர் மாட்டும் இன்பத்தை மிகுங்கும் இன்சொலவர்க்குத் துண்பமும் வறுமையும் இல்லாதொழியும்.

இப்படியாக, அழுக்காறு அவாவெகுளி இன்னுச் சொல்லாதிய மாசைக்கடிந்து, தன்னுயியன்ற அளவும், இடையருது, செல்லும் வாயெல்லாம் செய்பவரே அறவோர்.

துண்ணலமே, சான்றேர் நலம்.

அன்பின் வழியதுயிர்கிலை. அன்புடையார் பிறருக்கென்புமுடையார்.

ஊனும் உடையும் உறக்கமும் அச்சமும் காமமும் உயிர்க்கெல்லாம் பொதுவாகும்; நானுடைமை யொன்றை நன்மக்கட்டுச் சிறப்பாகும். பிறருக்குவரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து நானுவார் பெரியாராவர்.

பிறருக்குதவுதலின் சிறப்பு, உதவிவரைத் தன்று, அதனைப் பெறுபவர் வரைத்தாகும். பொருள் தேடுவதெல்லாம், பிறருக்குதவுதற் பொருட்டுமாதலால், தாம் செய்யத்தகுவன வற்றை யறிந்த அறிவுடையார் (கடன்றி காட்சியவர்) செல்வம் சுருங்கிய காலத்தும், பிறருக்குதவுத்தளரார். அக்கடப்பாடு, கைம் மாறும் வேண்டா.

தம் தொழிலுக்கும் கேடின்றி தயை செய்ய வல்லார்க்கே, இவ்வகைம் உரியதாம்; அஃதில்லார், மண்ணேஞ்சையெந்த மரத்தினையொப்பர்.

பிறருக்குத் தீமை பயவாததும் குற்றமில்லாத (புரைதிர்ந்த) நன்மை பயப்படுமே வாய் மையாகும். மனத்தொடு வாய்மை மொழிப வன், தவமும் தானமும் ஒருங்கு செய்வாரி னும் சிறப்படைவான்.

இப்படியாக, அன்பும் நானமும் கைம் மாறு கருதா உபகாரமும் (ஷப்புரவு) தயையும் (கண்ணேட்டம்) வாய்மையும் சிறைகுண (சால்பு) ததின் தூண்களாகும். அச் சால்பு (Character) என்னும் தின்மையுண்டாகப் பெற்ற சான்றேர்க்கு, வறுமையாலும் இழி வில்லை. எல்லன வாய் குணங்களெல்லாம் அவருக்கு இயல்பாம். அவர், பிறர்தீமை சொல்லா எலத்தவராகவும், கறுத்து இன்னுசெய்தார்க்கும் மறுத்து இன்னு செய்யாது இனியனவே செய்பவராகவும் விளங்குவார். பகைவரின் பகையை மாற்றுதற்கும் பணிதலையே படையாகக் கொள்வார். செருக்கால் (மிகுதியால்) தமக்குத் தீயவற்றைச் (மிக்கவை) செய்தாரையும், தம் பொறுமை(தகுதி)பாலேயே வென்று விடுவார். துண்பப் (இடுக்கண்) படினும் இளி வந்த செய்யார்; துண்பம் மிக வரினும், துணி வாற்றி, இன்பம் பயக்கும் விழையே செய்வார்.

முயற்சியின் தீற்ம்.

முயற்சி யின்மை, நம்மை வறுமையில் புகுத்திலிடும்; முயற்சியோ, நம் செல்வத்தினை

யும் வளர்க்கும்; அதனால், நாம் விரும்பும் அது கப்பயணிப் பெறமுடியாது போயிலும், அதற் குரிய கூவியேனும் கிடைக்காது போகாது. ஆகையால், நாம் சேர்வு (உலைவு) இன்றியும் தாழாதும் போதிய அளவும் முயன்று வந்தால், நாம் விரும்பும் பயணியும் அடைதல் கூடும். நம் முயற்சி, தக்க பயன் தருத்து, நிரம்ப அறிவும் வேண்டும்.

அறிவின் ஆக்கம்.

மாந்தர்க்கு இனத்தியல்பதாகும் அறிவு எப்பொருள் எத்தன்மைத்தாயினும் யார் யார் வாய்க்கேட்டினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதும் புலன்களின் வழியே (அவற்றிற் குடிமையாக, ப-ர்,) மனத்தைச் செல்ல விடாது தீயவற்றினீங்கி நல்லனவற்றின் கண் செலுத்துவதுமே அறிவாம். சிறப்பென் னும் செம்பொருள் காண்பது, இவற்றினும் சிறந்த அறிவாகும். அறிவறிந்து அடங்கப் பெறின், அவ்வடக்கம் சிர்க்கையும் பய்க்கும்.

இன்னு தூமாமை.

எனித்தானும் என்னான்றும் பார்க்கும் மனத்தானும் மாணு செய்யாமை தலையாய அறமாகும். மறந்தும் பிறங்கேடு குழந்தை; குழின், குழந்தவன் கேட்டை அறஞ்குமூம்.

இன்னு கூறுமை.

இன்சொல் இனிது சன்றல் காண்பான், வண்சொல் வழங்குவதேன்? தீயினாற் சட்டபுண் ஆறும்; நாவினாற் சட்ட வடுவோ ஆறுது. ஆகையால், யாகாவாராயினும் நாகாக்க; காவாக்கால், சொல்லிமுக்குப் பட்டு, தாமே துன்புறவர்.

இன்னே செய்யாமை.

தீயவை தீயபயக்கும்; பிறங்கின்னு முற்பகல் செய்யில், தனக்கின்னு பிற்பகல் விளையும்; ஆகையால், நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான், தீப்பால பிறங்கட் செய்யற்க.

இன்னு செய்தார்க்கும்; அவர்நான் நன்னயஞ்செய்து இரண்டையும் மறத்தலே, அவ

ரைத் தக்கவாறு ஒருத்தலாம்; ஆதலால், இன்னுசெய்தார்க்கும், இனியவே செய்க.

சேய்ந் நன்றி.

ஒருவர், கொன்றன் இன்னு செய்யி னும், அவர்செய்த நன்றென்று உள்ளக் கெடும். செய்ந்தன் நி கொன்ற மகற்கு உய்வே யில்லை. காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனி னும், ஞாலத்தின் மாணப்பெரிதாகும். பிற ருக்கு நாம் ஒன்றும் செய்யாதிருக்க அவர்க்குச் செய்யும் உதயிக்கு, வையகமும் வான கமும் ஆற்றலரிது. நன்றி மறப்பது நன்றான்; நன்றல்தன்றே மறப்பது நன்று.

மன நலம்.

பிறர் பொருளைக் கள்ளத்தால் கன்வே மென, உள்ளத்தால் உள்ளதும்தீது. பொறுத் தார்க்குப் பொன்றும் துணைபும் புகழ், வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பமாம். மனங்கலம் மனதுபிர்க்கெல்லாம் ஆக்கம் தரும். உள்ளத்தால் வெகுளி உள்ளானவின், உள்ளிய வெல்லாம் உடன் எப்தும். என்னியார், தின்னியாகப் பெறின், என்னிய என்னி பாங்கெய்துப.

இன நலம்.

மனங்கலம் நன்று உடையராயினும், இன நலம் ஏமாப்புடைத்து; எல்லாப் புகழுங்கரும்.

வினை சேயல்.

என்னித்துணிக கரும்; துணித்தபின் என்னுவமென்பதிமுக்கு. செய்தக்க அல்ல செய்க்கெடும்; செய்தக்க செய்யாமை பாலும் கெடும்.

நன்றிபயவாலினை நயவற்க. வரணிபம் செய்வார், வாணிபம் பேணி பிறவும் தம்போற் செய்க.

இதனை இதனால் இவன் முடிக்கும் என ஆய்ந்து, அதனை அவன் கண்ணிட. செய்வாலை நாடி வினை நாடி காலத்தோடு எப்த உணர்த்து செய்க.

பொருள் சேயல்.

பொருளாக்கம், அன்பொடும் அருளா மூட வருதல் வேண்டும். திறன் அறிந்து தீதின்றிவந்த பொருள் அறம், ஈனும்; இன்பமும் ஈனும். களவினுலாசிய ஆக்கம், அளவிந்து ஆவதுபோலக் கெடும்.

* அற்றார் அழிபசி தீர்த்தல், பொருள்பெற்றுத் தொடர்பார்க்கு, கொடுப்பதும் துப்புப்பதும் இல்லார்க்கு, அடுக்கியகோடி யுன் டாபினும் ஒன்றும் இல்லா தாகும். அவர் செல்வம், வெகு கலம் பெற்றுள் கண்ணியாகக் கழிதற் போலாம்.

* அளவறிந்து வாழாதான் வாழ்க்கை, உள்போலத் தோன்றி, இல்லாகிக் கெடும். ஆதலை, ஆற்றின், அளவறிந்து ஏக; அது பொருள்போற்றி வழங்கு நெறி.

பேரியார் கேண்மை.

முதக்க நட்பது, நட்பன்று; வெஞ்சுத்து அகங்க நட்பதே நட்பு. உடுக்கை யிழுந்தவன் வகேபேல், இடுக்கண்களைவதே நட்பு. குணமும் குற்றமும் குடிமையும் குன்று இனமும் அறிந்து நட்புச்செய்க; துண்பத்துள் துப்பாயார் நட்பைத் துறவற்க. சிறியவர் புன் கேண்மை எய்தவின், எய்தாமை நன்று; பண்பிலார் கேண்மை பெருகுதலின், குன்றவினிது. அல்லது அழுச்செர்ஸ்ஸி இடித்து வழக்கறிய

வல்லார் நட்பைப்பெறுக. குடிப்பிறந்து தன்கண் பழி நானுவான் நட்பை, ஒன்றீத்தும் கொள்க; ஒப்பிலார் நட்பை, ஒன்றீத்தும் ஒருவக. மறவற்க, மரு வக மாசற்றேர் கேண்மை. அன்பின் வழிவந்த கேண்மையவர்—நட்டார், தமக்கு அழிவந்த செய்யினும், அன்பறூர்.

தாமே தம்மைத் திருத்த.

யாதனின் யாதனின் சீங்கியான், அதனின் அதனின் நோதலிலான். யான் எனதென்னும் செருக்கு அறுக்க. தன்னுயிரிக்கிண்ணுமை தான்றிவான், என் கொலோ மன்னுயிரக்கிண்ணு செயல்கி தன்னின் மெவியார் மேற்செல்லுமிடத்து, வலியார் முன் தன்னை நினைக்க. ஏதிலார் குற்றம்போல், தங்குற்றங்காண்க. இடுக்கண் வருங்கால் நகுக; அதனை படுத்தார்வது, அஃதொப்பதில்.

சாதலினிதாகும் வாழ்க்கை.

சாதலின் இன்னுதது இல்லை; சுதலியையாக்கடை, அதுவும் இனிதாகும். புறங்கறிப்பொய்த்து உயிர் வாழ்தலில், சாதல் அறங்குறும் ஆக்கம் தரும்.

முடிவு.

தோன்றின், புகழுக்கேது வாய குணத்தொடு தோன்றுக; அஃதிலார், தோன்றவின் தோன்றுமை நன்று.

நம்மாகாணத்தின் நெல் விலைவையும் வியாபாரத்தையும் பற்றிய அறிக்கை, 1934.

C. R. SRINIVASAN

(சார்ம் I)

நேற்சாதுபடியின் பரப்பும் அளவும்.

மிறாடுகளில், நெல்விலையும் பரப்பும் நெல்லின் விளைவும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. அவற்றில் பர்மோசாவிலும், (Formosa) இத்தாவியிலும், கொரியாவிலும்,

சப்பானிலும், அமெரிக்காவிலும் நெல்லின் அதிக விளைவு ஆச்சரியப்படும் படியாக இருக்கிறது. நம் நாட்டு மாகாணங்களில், நம் மாகாணம் பரப்பளவில் நாலாவது இடத்தையும் விளைவாகில் முன்றுவதிடத்தையும்

பெற்றிருக்கிறது. பிறாடுகள் பலவற்றிலும் பர்மா சியாம் (Siam) இந்துச்சீனு (Indo-China) காடுகளின் விளைவையே நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டும். சியாமும், இந்துச்சீனும் பர்மாவும் அதிவேகமாக நெல்விளைவை அதிகப்படுத்தி வருகின்றன. அதனோடு நிற்காமல், உலகமெங்கும் பர்மாவோடு நெல் வியாபாரத்தில் போட்டியும் போட்டு வருகின்றன. இம்முன்று நாடுகளும், நம் மாகாணத்தில், ஏராளமாக நெல்லைக்கொண்டுவர் திறக்குகின்றன.

நம் மாகாணத்தின் சனத்தொகை அதிகமாக இருப்பதால், நம் மாகாணத்தில் விளையும் நெல் நம் மாகாணத்திற்குப்போதியதாக இருக்கிறதில்லை. நெல்லிற்கும் மழை அவசியமென்றாலும் நெல்லைத் தணிர்த்த மற்றும் பலதானியங்கள் அனேகமாக வானுவாரியாக விளைவேண்டிய திருப்பதால், அவற்றிற்கு மழை பின்னும் அதிக அவசியமாகிறது. மழை குறைந்திட்டாலும் காலாகாலத்தி வில்லாது போன்றாலும் பலதானியங்களின் விளைவு வெகுவாகக் குறைந்து போகிறது. அப்படிக் காலங்களில், நெல்விளைவை பின்னும் அதிகமாகிறது. பர்மா சியாம் இந்துச் சீனு நாடுகளில் ஏராளமாக விளாத்து மீன்தும் நெல் வெளி நாடுகளில் போய்த்தான் செலவாக வேண்டியதிருப்பதாலும், கடல்வழியே கொண்டுபோய்ச் செலவிடுவதென்றால் செலவும் சிரமமும் குறைய மாதலாலும், அது நம் மாகாணத்துறைமுகங்களில் கொண்டுவந்து குவிக்கப்படுகிறது. அதனால், நம் நாட்டில் விளையும் நெல்லுக்கும் நல்ல விலை கிடைப்பதில்லை.

நம் மாகாணத்தில் சாதாரணமாக நெல்லட்டுக்கோடி டன்னு (Tons) க்கும் கொஞ்சம்

குறைவாகவே விளைகிறது; பல தங்கியங்கள் நாலு கோடி டன்னுக்கும் கொஞ்சம் அதிகமாகவே விளைகின்றன. நம் மாகாணத்தின் நெல் விளையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. 1918—23 வருடங்களின் சராசரியைக் காட்டிலும் 1923—28 ம் வருடச் சராசரி இலட்சத்து நாற்பத்தையாயிரம் டன் குறைந்திருக்கிறது. 1928—33 ம் வருடங்களின் சராசரியோ நாலு இலட்சத்து பதின்மூவாயிரம் டன் கூடியிருக்கிறது. இப்படியாகக் கூடுகிற காலத்தில் நெல்விளைவை குறைந்தும், குறைகிறபோது நெல்விளைவை அதிகமாக்கும் வருகிறது.

நம் மாகாணத்தில், நெல் அறுப்புக்காலங்களும் இடத்துக்கிடம் மாறுகின்றன. வடக்கருக்காரில், அக்டோபர் மாத முடியில் குறுபியகால முதற் போகமும் டிசம்பர் முதற் பாக்டியில் சம்பா இரண்டாம் போகம் அல்லது சின்டகால முதற் போகமும் பிப்ரவர் மே மாதத்தில் களில் குறுபிய கோடை மக்குலும் நெல்லூரில் சனவரி பிப்ரவரி மார்ச்சு மாதங்களில் சின்டகால முதற்போகமும் மே மாதத்தில் குறுபியகால கோடை மக்குலும் அறுவடையாகின்றன. தென் சில்லாக்களில் சனவரி பிப்ரவரி மாதங்களில் ஒரு மக்குலும் செப்டம்பர் அக்டோபரில் ஒரு மக்குலும் அறுவடையாகின்றன. மத்திய சில்லாக்களில் மேற்கண்டபடி தென் சில்லாக்களைப்போல அறுவடையாவதோடு, மேசூன் மாதங்களிலும் அறுவடையாகின்றன. காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப, பலவேறு வகை நெற்கள் விளைவிக்கப்படுகின்றன. கஞ்சத்திலும் மலையாளத்திலும் நெல்வகைகள் அதிகம்.

(தொடரும்)

5. கட்டுறவு:

சென்னைக் கூட்டுறவு விசாரணைக் கழக அறிக்கை

VIII

கட்டுறவியக்கம் புத்தயிர் பேறுமா?

பதினாறிம் சங்கங்களில், என்னுயிரம் சங்கங்களுக்குமேல் கெட்டிருக்கின்றன. ஐந்தி விரண்டு கெட்ட சங்கங்களாக இருந்தால், ஐந்தித்திரவண்டு பழுதில்லை யென்கலாம்; அப்படி பில்லை. ஐந்தில் நாலுக்குமேல் கெட்டிருக்கிற தென்றுள் காம் என்ன. சொல்லுவது? அனேகம் மீனாக்கடிய எல்லையையும் கடந்துவிட்டன; பிறவற்றைத் திருத்தவும் இந்தக் கழகயோசனை வன் போதா.

இனிக் கோடுக்கும் கடன்களேனும் சரிவர வகுலாகுமா?

பிபசாபம் மிச்சம் தரும் முயற்சியாக இல்லை. அனேகருக்கு, அதனை விட்டால் வேறு புகலுமில்லை. அதன் வரவிற்குத் தக்கதாக, அவர்கள் செலவை சருக்கிக் கொள்ளவும் முடியவில்லை. முன் வரங்கியிருக்கும் கடன்கள் அனேகத்திற்கு, வட்டிகூடச் சரியாகச் செல்லாகி வரமுடியவில்லை. இந்த நிலைமையில், கடன் அதிகமாகிக் கொண்டும் வருகிறது. வரவேண்டிய கடனை நெருக்கினால், கட்டுறவுச் சங்கமும் பாங்கும் சிலங்களைத்தான் ஏத்திருடுத்துக்கொள்ள வேண்டியதாக முடிகிறது. நிலவருமானம் அவை செலுத்திவரும் வட்டிக்குக் கூடக் கான்கிறதில்லை. இப்படி யிருந்தால், கடன்கள் எப்படிச் சரிவர வகுலாக்கடூம்? அனேகக் கடன்கள் இப்படி நின்றபோனால், மென்மேறும் கடன் கொடுத்து வரவேனும் முடியுமா?

விபசாயிகளின் நிலைமை இப்படி அதிகமாகக் கேட்டு வருவானேன்?

விபசாப விளைபொருள்களின் விலை, பத்து வருடங்களுக்குமுன், நானுக இருந்த

தென்றால், இப்பொழுது ஜம்பத்தைத்தாக இருக்கிறது. மனோமார்த்தச் செலவுகளோ தசு குளிச்செலவுகளோ குறையவில்லை; அதிகமாக யிமிருக்கின்றன. நாற்பது வருடங்களுக்கு முன் நம் மாகாண நிலவரி நாலுகோடி ரூபா வாக இருந்தது; இப்பொழுது ஏழாரைக் கோடி ரூபாவாக இருக்கிறது. முன்னால் விபசாயிகளுக்கு ஆடம்பர உல்லாசச் செலவுகளிருந்ததில்லை; இப்பொழுது அவற்றிற்கும் குறைவில்லை. வெளி நாட்டுச் செய்பொருள்கள் பல இல்லாமல் தீராதென்றாகிவிட்டன. அவற்றின் விலைகளும் நாலுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றன. உழைப்பும் விளைவும் முன்னி குறும் குறைவு; ஆனால், விபசாயத்தைச் சார்ந்திருப்பவர்களோ முன்னிலும் அதிகம். இப்படியாக, விபசாயிகளுக்கு கேடுகள் மிகுந்துவர, அவர்களுடைய நிலைமை அதிகமாகக் கெட்டு வரா தென் செய்யும்?

விசாரணைக்கழகம் இக்கேகேகோ நீக்க யோசனை சோல்லுகிறதா?

துண்டு துண்டாகச் சிதறிக் கிடக்கும் நிலங்களெல்லாம் ஒன்று சேர்க்கப்படவேண்டுமென்று சொல்லுகிறது. அப்படிச் சேர்ப்பதால் கொஞ்சம் பிரயோசனமிருக்கலாம்; ஆனால் அப்படிச் சேர்க்கமுடியவில்லை. விளைபொருள்களையெல்லாம், கடன் விற்பனைச் சங்கங்களின் மூலமாக, நல்ல விலைக்கு விற்கலாமென்று சொல்லுகிறது. ஆனால், அப்படி விற்று இலாபமடைய வருவாரில்லை. நல்ல விதையாக விதைக்கலாம், உரமிடலாம், அதிக விளைவைக் காணலாமென்று சொல்லுகிறது; ஆனால், அதிக விலை கிடைப்பதற்காக அரசாங்கம் செய்யவேண்டிய உதவிகளின்னின்வற்றைத் தவறாது செய்து தரவேண்டுமென்பதா

ஏது சொல்லவேயில்லை. விவசாயிகளுக்குதான் கூடிய அரசாங்க அதிகாரிகளெல்லாம், தாங்கள் காக்கி கல்ந்தும் விபசாபிகளோடு கல்ந்தும், அவர்களுக்கு வேண்டியனவெல்லாம் செய்ய வேண்டுமென்று சொல்லுகிறது. இப்படியாக, முகம் சிபாரிசு செய்யும் மேலன்த வாரியான போசனைகளுக்குக் கணக்கில்லை; ஆனால், நடைமுறைக்குக் கொண்டுவரக்கூடியதான் புள்ளி விவரங்களோடு கூடிய திட்டவட்டமான போசனை பெறுவதுமேயில்லை.

இந்த நிலைமையிலிரும் கூட்டுறவுவியக்கத்தை வளர்ப்பதா?

பகனின் வாலும் வளர்த்தான் செப்கிறது; ஆனால், அது கீழ்நோக்கியே வளருகிறது. கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கை கூட்டுறவாளர்களின் எண்ணிக்கை அதிகமாவதால் மட்டும், பயனில்லை. கூட்டுறவாளர்களின் நிலைமையும் செம்மையாக வரவேண்டும்; அவர்களுடைய கடன்கள் குறைபவேண்டும்; மிச்சம் அதிகமாக வேண்டும். அப்படிக்கில்லாத வளர்ச்சியால், கூட்டுறவுச் சங்கங்களின் நிலைமையும் இன்னும் அதிகமாகவே கெடும். பாங்குகளும் கூட்டுறவாளர்கள் நிலங்களை இன்னும் அதிகமாக எல்த்திலெலுத்து வைக்கலாம்; அரசாங்க விபசாபப்பண்ணைகள் மாதிரி, கூட்டுறவு விபசாபப்பண்ணைகளும் நடந்து வரலாம்; ஆனால் அதனால் பாங்குகளின் பொருளாதார நிலைமையும் பாதிக்கப்படவே செய்யும்.

தண்ணீரில் முழுசிப்போக இருக்கிறவனையும் நாம் சர்க்கரதையாக இருந்து கொண்டு, குடும்பைப் பிடித்தியிருத்து வந்து, கரையில் சேர்க்கலாம். அப்படிச் செப்பாது, நம்மாலையே அவன் கைப்பிடிக்குக் கொடுத்து விட்டால், அவனைத்தான் - ஆத்திரக்காரனை நாம் குற்றஞ்சொல்லலாமா? குற்றஞ்சொல்லித்தானுவதென்ன?

கடன் பட்டவரும் தம் வயிற்றுக்கை போட்டாக வேண்டும்; தம் பெண்சாதி பின்னை

களைக் காப்பாற்றியாக வேண்டும். இப்பொழுது விபசாபமிருக்கும் நிலைமையில் விளைந்தால் வட்டி வர்களிடம் கொடுத்துத் தீர்க்கலாம்; தச்சுவிக் கடன்களைக்கூடப் பூராவாகக் கொடுத்துத் தீர்ப்பது சிரமப்படுகிறது. விளையில்லை பென்றால், அவர்களைத் தான் என்ன செய்வது?

அரசாங்கம் அன்னியர் அரசாங்கமாக இருக்கும்வரை, நம்முடைய பொருளாதார நிலைமையை நாம் செம்மைப் படுத்திக்கொள்ள முடியாதன்று சொல்வதற்குமில்லை. நாமாகச் செய்து கொள்ளக்கூடியவற்றையும் செய்து கொள்ளாமல், அப்படிச் சொல்லுவதற்கு கமக்கு வாயும் கிடையாது. நம்முடைய பொருளாதார நிலைமை இருத்தியானால், அன்வன்னியர்களுடையக்கூடிய இலாபம் மாதிரி, இப்போதைய நிலைமையில் அவர்கள் அடையக் கூடியதில்லை; நம்மிடம் சத்திருந்தால் தானே அவர்கள் நம்மை உறிஞ்சிக்கொண்டிருக்க முடியும்; ஆகையால், தங்கள் நன்மையை உத்தேசித்தேனும், அவர்கள் நம்மைக் கை நூக்கியிடவேண்டிய நிலைமையிலேவே இருக்கிறார்கள்.

எப்படியும், விபசாப மிச்சத்தை அதிகப் படுத்தாமல்—அதாவது, விபசாபக் கூட்டுறவாளர்களின், திரும்பச் செலுத்தக்கூடிய சத்தியை அதிகப்படுத்தாமல்—அவர்களுடைய சத்திக்கு அதிகமாகவேலும் அல்லது அதைப் பற்றிய கவனமேயில்லாமலேலும் அவர்கள் கடனை அதிகப்படுத்திவருவதால், எவருக்கும் கடன் கொடுக்கிற சங்கங்களுக்கும் அவற்றிற்குக் கொடுக்கும் பாங்குக்கும் பெருங்கேடே விளைந்திடுமென்பதில் சந்தேகமில்லை. நிகர நிலவருமானத்திலிருந்து, குடும்பச் செலவு களுக்கும் வேறு நிர்ப்பாதக் கடன்களுக்கும் போக மீந்துமென்றால், அப்படி மீந்துவதைபேசு திரும்பச் செலுத்தக்கூடிய சத்தியாகக் கொள்ளலாம்.

(தொடரும்.)

6. கல்வி:

ஆரம்பப்பள்ளிப் பாடத்திட்டக் குறிப்புக்கள்**Notes for Teachers on the Syllabuses for Elementary Schools.**

(சாற்றி I)

வகுப்பு ஆசிரியர்.

கற்பிக்கும் பாடங்கள்.

ஒவ்வொரு வகுப்பிற்கும் உரிய ஆசிரியரே அவ்வகுப்பின் எல்லாப் பாடங்களையும் கற்பிக்க வேண்டும். அவ்வகுப்பாசிரியர் ஒரு பாட மும் இன்னொரு வகுப்பாசிரியர் இன்னொரு பாடமுமாகக் கற்பித்தல் கூடாது. அப்படிக் கற்பிப்பதால், ஒருவர் கற்பிப்பதையே இன்னொருவரும் கற்பிப்பதாக, திரும்பத்திரும்பக் கற்பிப்பதாக முடியலாம்; ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமலும் போகலாம். எப்படியும் முயற்சி சிறிதளவேனும் பயன்ற்றாகமுடியும். ஒரு ஆசிரியரே இரண்டு மூன்று வகுப்புக்கள் சேர்த்து நடத்துவதாயிருந்தாலும் அவரே எல்லாப் பாடங்களையும் கற்பிக்கவேண்டும்.

ஒரே ஆசிரியர் பல பாடங்களையும் கற்பிப்பதென்றால், எந்தப் பாடத்தையும், திரும்பத் திரும்பக் கற்பிக்காமலே பல பாடங்களையும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்படுத்தியும், பள்ளிக்கூட நேரத்தை வீணைக்காது அதனைப் பல பாடங்களுக்கும் செட்டாகப்பயன்படுத்தியும் வரக்கூடும்.

ஆரம்பப் பள்ளியில் உயர்தரப் போதனு முறைப்பயிற்சி பெற்றவர், அனேகமாக ஒரு வராகவே இருக்கக்கூடிமாதலால், அவரே பல வகுப்புகளுக்கும் அங்கிலம் கற்றுக் கொடுக்க வேண்டியதாக நேரும். அப்படிச் சந்தர்ப்பத்திலும், அந்த வகுப்பு ஆசிரியர் அங்கில ஆசிரியர் வகுப்புக்குப் பிற பாடங்களோடு அதிக சம்பந்தமில்லாத ஒரு பாடத்தையே கற்பிக்க வேண்டும்.

கற்பிக்கும் பாடங்களைக் கட்டாயப்பாடங்களன்றும் சௌகாலியம்போல் சொல்லிவைக்கக் கூடிய பாடங்களன்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். கட்டாயப் பாடங்களுக்குப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது; மற்றப் பாடங்களில், சங்கீதத்திற்கு மட்டும் பாடத்திட்டம் இருக்கிறது. கட்டாயப் பாடங்களைச் சரியாகப் போதித்து வருகிற பள்ளிகளிலும், மற்றப் போடங்கள் கற்பிப்பதற்குப் போதிய சௌகாலியமிருந்தால் மட்டும், அவற்றைக் கற்பிக்கலாமென்று இருப்பதால், அப்படிக் கற்பிக்கும்பொழுது, அந்தப் பள்ளிகள் அதைற் கேற்ற பாடத்திட்டத்தையும் வகுத்துக் கொள்ளலாம்; அப்படி வகுக்கும் பாடத்திட்டத்திற்கு மேற்பார்வை அதிகாரிகளின் அங்கீராததையும் பெற்றுக்கொள்ளவேண்டும்.

பாடத்திட்டம்.

1. பிள்ளைகளின் திறமை, 2. தேகதிடம் மனோதிடம் சமூகவாழ்க்கை, 3. வயது முதிர்ந்தோர் தேவைக்காகத் தயார் செய்தல் என்பதான் மூன்று அம்சங்களையும் கவனித்துப் பாடத்திட்டம் தயார் செய்யவேண்டும்.

பிள்ளைகளின் திறம்.

பிள்ளைகள் பலவேறு திறமுடையவர்களாகப் பள்ளிக்கூடம் வந்து சேருவார்கள். பாடத்திட்டம் சராசரி திறத்திற்கு மேற்பட்ட வர்க்கே ஏற்றதாக இருத்தல் கூடாது. சமாரான புத்திசாலித்தனத்தோடு கூடிய பிள்ளைகள் ஒரு சாதாரண கால அளவிற்குள்ளும்

மற்றும் திறமை குறைந்த பின்னோகன் கொஞ் சம் கூடிய காலத்திலும் பயின்று கொள்ளக் கூடியதாக இருக்கவேண்டும். அப்படித்திட்டம், பின்னோகனாக்குத் தங்கள் படியில் அக்கறை சூட்டக்கூடியதாகவும் மிருக்கவேண்டும். அவர்களுக்கு முதலில் அக்கறை குறையவும் பிறகு பள்ளிக்கூடத்திற்கு ஒழுங்காக வராதி ரூக்கச் செய்யவும் பின் பள்ளிக்கூடத்திற்கு வராமலே நின்றுவிடச் செய்யவும் கூடியதாக இருக்கக்கூடாது.

பின்னோகனின் தேகத்திடம் மனோதீடும் சமூகவாழ்க்கை.

இப்பொழுது பையன்களைல்லாம் ஆறு வயதாகவும் பெண்களைல்லாம் ஐந்து வயதாக ஏமே பள்ளிகளில் சேர்ப்பதால் கீழ் வகுப்புக்களிலேலும் எல்லாம் ஒரேதரப் பின்னோகனாக வந்து சேருவார்கள். அவர்களுடைய தேகத்திடம் கிட்டத்தட்ட ஒன்றுபோலிருக்குமாதால், அவர்களுக்கு அதைப்பற்றிய பயிற்சி தருவதிலும், மனப் பயிற்சியும் மற்றுப் பாடப் பயிற்சியும் தருவதைப்போல் அத்தனை சிரமமிருக்காது. கீழ் வகுப்புக்களில் பின்னோகனின் திறமை பலவேறு தரப்பட்டதாக இருக்குமாதால், பாடத்திட்டம் கூரான் பின்னோக்குச் செலக்கியமாக அமைத்தால், பேர்பாதிப் பின்னோகன் அதைப் பின்பற்றவது வெகு சிரமப்படும். ஆகையால், அதற்கும் கொஞ்சம் குறைவாகவே அமைக்கவேண்டும்.

பின்னோகனைச் சமூக வகையாகப் பார்க்கும் போது, அவர்களுடைய தேக அமைப்பிலும் திறமையிலும் பார்வையிலும் வீட்டு சிலைமை சுற்றுப்புறுத்தை ஒட்டியும் பல வேறு வகைப் பட்டனவாக இருக்கலாம்; ஆகையால், பின்னோகின் பலவேறு அக்கறைகளையும் போக்குவரையும் அனுசரித்ததாகப் பள்ளிக்கூட வேலைகள் இருக்கவேண்டியதவசியமாகும். ஆசிரியர், அவற்றைக் கவனித்து, அவற்றிற்கேற்ப, தன் முறையை அமைத்துக்கொள்ளவேண்டும். பின்னோகனின் சமூகவாழ்க்கையே அவர்களைப்

படித்து கரும்படி அண்டிக்கொண்டுபோலும் தாக இருக்கவேண்டும்.

கொஞ்சம் யோசனையாக வேலைசெய்தால், பள்ளிக்கூட வேலைகளிலேனைக்கைதைப் பின்னோகனின் இயற்கைப் போக்கிற்கு அனுசரித்த தாக்கிக்கொள்ளலாம். கூடியவரை, செப் முறையை (Project method) பாடத்திட்டத்தைக் கற்பிப்பதற்கு உபயோகித்து வரவும் கூடும்; அப்படிஉபயோகித்து வரவும் வேண்டும்.

முதியோர் வாழ்க்கைக்குத் தயார் செய்தல்.

இது தொழிற் பயிற்சிக்கு (prevocational) த்தயார் செய்தலென்றும் அறிவுத் தேவைக்கு (academic needs) த்தயார் செய்தலென்றும் இருவகைப்படும். பின்னோகனை, வாழ்க்கையின் எல்லாத்தேவைக்கும், பள்ளிகளில் தயார் செய்திடக்கூடியதில்லை. பூரணத் தொழிற்பயிற்சி, ஆரம்பப் பள்ளியில் சாத்தியமாகக்கூடியதில்லை; என்றாலும், கண் பார்க்கக்கை செய்யும் பயிற்சியும், பண் வரவு கெலவும், சில்லறையாகச் சரக்கு வாங்குதலும், காரியமான கடிதப் போக்குவரவும் ஒவ்வொருவரும் அவசியம் பழகவேண்டியதுண்டு; அவற்றிற்குப் பாடத்திட்டமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

பின் முதியோர் வாழ்க்கை அறிவுத்தேவையைக் கணக்கு சம்பந்தமாக, வெகுவாக நாறுக்குட்டப்படும், ஏதேசம் ஆயிரம் வரைக்கு மிருப்பதாகக் குறிக்கலாம்; ஆகையால், முன்துதான் கணக்குடோன் அவர்களுக்கு விரைவாக உதவும்படி பழக்கவேண்டும்; அதற்கு மேற்பட்டு இலோசாகத்தெரிந்தாலும் போதும்.

பொதுவாக, பின்னோகன் கற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கே சொல்லிவைக்கவேண்டும். அதிகமிரைவாகச் சொல்லிவைப்பதால், அதனை ஏற்றுக்கொள்ளுவதற்கு அதிகத்தாமதமுமாகும்; ஆதலால், அப்படிச் சொல்லிவைக்கக்கூடாது. அவர்களுடைய தினசரி வாழ்க்கையில், அவர்களுக்குப் பயன்படுவனவும், ஆதலால் அவர்களுக்கு இப்பொழுதே அக்கறை ஏற்பட்டிருப்பனவும் கற்பிக்கப்படவேண்டும். பிற்காலத்தில், எவருக்கும் திட்டமாக உதவக்கூடியனவெல்லாமும் கற்பிக்கப்படவேண்டும்.

(தொடரும்.)

7. காநாரம்: துடும்ப வாழ்க்கை.

அ. சைவ உணவே முதல்தர உணவு

Dr. Abbot M. D.

(சுருக்கம்)

“சென்ற பெரிய சண்டைக் காலத்தில், சேச தேசங்கள் சிபமித்த ஒரு விஞ்ஞான சாத்திரக் கழகம், ஒவ்வொரு போர் வீரனுக் கும் இவ்வளவு கணவி கொழுப்பு உயிர்ச்சத்து கிடைக்க வேண்டுமென்றெல்லாம் அளவு குறித்தது. ஆனால், பிசித்தத்திற்கு (Protein) மட்டும் அது அளவு குறிக்கவில்லை. ஏனென்றால், ஒரு ஆகாரக் கிரமத்திலே போது மான அளவு கொழுப்பு இருக்குமானால், அதில் கட்டாயம் போதுமான அளவு பிசித மூம் இருந்தேபாக வேண்டுமென்பது அந்தக் கழகத்தின் கொள்கை. இந்தக் கொள்கை நூற்றுக்கணக்கான அமெரிக்கா ஆகாரக்கிரமங்களைப் பரிசோதித்ததில் உறுதியுமாயிருக் கிறது. என்கென்ற ஆகாரக்கிரமத்திலெல்லாம் போதுமானபடி கொழுப்பு அல்லது சத்து இருந்ததோ, அதிலெல்லாம் போதுமானபடி பிசிதமூம் இருந்தது.” என்று பண்டிதர் கெர்மன் சொல்லுகிறார்.

அவர் மேற்கொண்டும் சொல்லுவதா வது: “ஆகாரத்திற்கும் தோரோக்கியத்திற்கு மூன்றா சம்பந்தத்தை நாம் நன்றாக அறிய வேண்டுமென்றால், ஒரு காரியத்தை ஞாப கத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். அது என்னவெனில், பிசிதச்சத்து காய்கறிகளி னும் மாமிச பதார்த்தங்களிலும் ஏராளமாக இருக்கிறது. மற்ற வகைகளிலெல்லாம் திருப்தி கரமான ஒரு உணவுத் திட்டத்தில் பிசிதம் குறைவாக இருக்கவே இருக்காது, இருக்க முடியாது. நம்முடைய ஆகாரத்திலே போது மானபடி உயிர்ச் சத்துக்களும் கனியவுப்புகளும் இருக்கின்றனவா என்பது தான் முக்கிய

மான கேள்வி. அவை இருந்தால், பிசிதம் போதுமானபடி இருந்தே பாக வேண்டும். அதற்குச் சந்தேகமே இல்லை.

முன்னெல்லாம் பிசிதம் போதுமானபடி இருக்கிறதா என்று முதலிலே பார்ப்பார்கள். இப்பொழுது உயிர்ச் சத்துக்களும் கனியங்களும் போதுமானபடி இருக்கின்றனவா என்பது முக்கியம். அவை இருந்தால், மற்ற வற்றைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதே பில்லையாம். இது விஞ்ஞான சாத்திரிகள் புதிதாகக் கண்டு பிடித்துள்ள உண்மைகளுள் மிகவும் முக்கியமானதைன்று. இந்த உண்மையை இன்னும் பலமாக நிருபணம் செய்ய வேண்டுமென்கிற அவசியமில்லை. அவசியமானது என்னவென்றால், நாம் அதை உலகநியச் சொல்லவேண்டும், எங்கும் பிரசாரம் பண்ணவேண்டும்; இதுதான் அவசியம்.

பழங்கள், காய் கறிகள், பால், இந்த முன்றும் சேர்ந்த உணவுத் திட்டத்தைத் தற்கால வைத்திய சாத்திரம் காப்புணவு, அதாவது, சியாதி வராமல் பாதுகாக்கக்கூடிய உணவு என்று சொல்லுகிறது. இது ஸின்ட ஆயுள், தேக்திம், பலம், சகிப்புத்திறன், நோயின்மை ஆசிய நலன்களுக்கு அத்தியாவசியமாம். என், சிற்கில கண்ணாலுக்கக்கண்டு அமைவதற்குக்கூட, இஃது அவசியமென்ற தெரிகிறது.

நமது ஆகாரத்தில் ஏ உயிர்ச்சத்து குறைவாக இருந்தால் தொண்ணுறைக் கதிகமான சியாதிகள் உண்டாக்கக்கூடும் என்று ஆராய்ச்சி களால் தெரிகிறது. அவற்றில் முதலாவது

ஈரை எந்திக் குறைவு?" இந்தத் தேர்த்திக் குறைவு ஆகாரத்திலே பிரிதம் குறைவாக இருப்பதினால் ஏற்படுவத்தில், போதுமானபடி யாமிசம் சாப்பிடாததினால் ஏற்படுவத்தில், ஒரு உயிர்ச்சத்து குறைவாக இருப்பதினால் ஏற்படுவது. யிருதி வருவதற்கு எவ்வளவே காரணங்கள் இருக்கின்றன. அவற்றின் மூல பியங்கானது, அடிப்படையானது இதுதான். இனி, மரக்கறி யுணவில் இந்த உயிர்ச்சத்து குறைவாக இருக்கிறதா என்று பார்ப்பியாம். இது பச்சை அல்லது மஞ்சள் சிறமான காய் கறிகளிலே செழுமையாக இருக்கிறதென ஆராய்ச்சிகளால் தெரிகிறது. மிருகங்கள் இந்த உயிர்ச்சத்தை உண்டுபண்ண வேண்டுமென்றால், பயிர் பச்சைகளைச் சாப்பிட்டாக வேண்டும்; பயிர் பச்சைகளில் காரோட்டன் என்ற ஒரு மஞ்சள் நிறம் இருக்கிறது. மிருகங்களுடைய தீவியிலே அது இருந்தால் தான் அவை ஏ உயிர்ச்சத்தை உண்டுபண்ண முடியும்; மற்றப்படி முடியாது. பால், பாற் பண்டங்கள், முட்டைகளிலுள்ள உயிர்ச்சத்துக்கூடப் பசுவும் கோழியும் சாப்பிட்ட பச்சைகளிலிருந்து கிடைத்தலவே.

ஏ உயிர்ச்சத்தினால் உடம்புக்கு என்ன பிரபோசனம்? தேர்த்திலுள்ள குழிவினைச் சவ்வு உறப்புகளுக்கு (Epithelial Structures) அது அவசியம். தாயின் ஆகாரத்தில் அது இருந்தால் தான் அவள் கர்ப்பத்திலுள்ள கிசுவுக்கும் அந்த உறப்புக்களைல்லாம் சரியாகப் பிடிக்கும். ஆகையால், தேர்த்திலுள்ள குழிவினைச் சவ்வு உறப்புக்களுக்கு அது அந்தியாவசியம். அது காப்கறிகளைச் சாப்பிடுவதினாலேயே கிடைக்கும். அந்த உறப்புக்களுடைய வளர்ச்சி, அமைப்பு, செயல், நிறன் சகலமும் அவற்றிற்கு இந்த உயிர்ச்சத்து கிடைக்கிற அளவையே பொறுத்திருக்கிறது.

குழிவினைச் சவ்வுகளால் ஆன உறப்புக்கள் எவை? அவையாவன: முடி, கக்கம், வெயர் வைப் பைகள், என்னெப்ப் பைகள்; மூக்கு,

வாய், தொண்டை, வாசக்குழாய், ஆணையிலின் காற்றுப் பைகள் இவைகளிலுள்ள களிக் கவ்வுகள். மேறும் பற்சிப்பி, எச்சிற் பைகள், வயிறும் அதன் சரப்பிகளும், குடலும் அதன் சரப்பிகளும், கல்லீரல், கணையம், கிருநிச் சிரித்தியிலுள்ள சிற குழாய்கள், கூபகம், மூத் திரக்குழாய், பித்தப்பை, உவரிப்பை, தேர்த்திலுள்ள தூம்பற்ற சரப்பிகள், கரம்புக்கறு, மூளை, தண்டுவடம், இவைகளுடைய வளர்ச்சி யும் செயலும் சரியாக ஈடுபெறுவதற்கு ஏ உயிர்ச்சத்து அவசியம். ஆகையாலேதான் அது குறைவாக இருந்தால் தொன்னுற்றுக் கடிகமான யியாதிகளும் பல ஸில்லைநக் கோளாறுகளும் உண்டாகின்றன. தோறும் சளிச்சவ்வுகளும் தான் தேர்த்தின் "வாசற் காவலாளிகள்" அவை தேர்த்திற்குள் நோய்க் கிருமிகள் நழையாதபடி தடுக்கவேண்டும். ஆனால், அவை சரியாக வேலைசெய்வதற்கு, அவற்றிற்கு ஏ உயிர்ச்சத்து போதுமானபடி கிடைத்துக்கொண்டே யிருக்கவேண்டும். அப் படிக் கிடைக்காவிட்டால் அவை தக்களுடைய வேலையை என்னம் செய்யமுடியும்? இதனால் பற்பல வகையான கிருமிகளும் தேர்த்திலுள்ள பிரவேசித்து யியாதிகளை உண்டுபண்டு கின்றன.

மிருகங்கள் பயிர் பச்சைகளைத் திட்டப்பால்தான் அவற்றிற்கு உயிர்ச்சத்து கிடைக்கிறது. அவை இப்படிக்கிடைக்கிற உயிர்ச்சத்தைப் பாலிலும் கல்லீரலிலும் சேகரித்து வைக்கின்றன. கோழிகள் பச்சைகளைக் கொத்தித்தின்னுவதைப் பார்த்திருப்பிரீர்கள். கிடைக்கிற ஏ உயிர்ச்சத்தை அவை முட்டைகளில் சேகரித்து வைக்கின்றன. மீன்களில் இருக்கிற உயிர்ச்சத்துக்கூட இப்படிக்கிடைத்ததுதான். அதுமாதிரி வேறொன்று உயிர்ச்சத்துக்காவது இத்தனை அதிகமான இழையங்கள் பேரிலும் உறப்புக்கள் பேரிலும் செயல்கள் பேரிலும் அதிகாரம் கிடையாது. அது ஒன்றக்குத்தான் இவ்வளவு அதிகாரம். அது மிருகங்களுக்குக் கிடைப்பதைப் போலவே

மனிதனுக்கும் காய்கறிகளிலிருங்கே கிடைக்கிறது. மற்ற உயிர்ச்சத்துக்களுடைய சங்கதி யும் இப்படித்தான். அவை முழுத்தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பாற்பண்டகள், முட்டைகள் இவற்றைச் சாப்பிடுவதினாலேயே கிடைக்கும். நாகரிக மனிதனுக்கோ இறைச்சி மேலே மோகம் பிறக்கிறுக்கிறது. அதிலும் எதோ கொஞ்சம் உயிர்ச்சத்து இருக்கலாம். ஆனால், அது முதலில் காய்கறிகளிலிருந்து வந்ததே தவிர வேறல்ல.

நாம் நன்றாக சுகமாகவும் பலமாகவும் திட்டமாகவும் இருப்பதற்கு நம்முடைய ஆகாரத்தில் முக்கால்வாசியாவது பழங்கள், காய்கறிகள், பால் முதலியங்களைக் கிடைக்கவேண்டும். இவற்றாடன் கொஞ்சம் கொஞ்சம் முழுத்தானியங்களையும் கொட்டைகளையும் முட்டைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். தேகத்திற்கு வேண்டிய சுகவங்கைச் சத்துக்களும் இவற்றில் அடங்கியிருக்கின்றன. புலால் உணவைக் காட்டிலும் அதிகமான சத்துக்கள் காய்கறி யுணவில் கிடைக்கின்றன. புலால் உணவின் மூலம் எல்லாவகையான சத்துக்களும், கிடைக்கவேண்டுமானால், நாம் மிருகங்களுடைய உள்ளுறுப்புகளைச் சாப்பிடவேண்டும். ஆனால், அவற்றைத்தான் நாம் சாப்பிடுவதில்லை. உயிர்ச்சத்துக்கள் மிருகங்களினுடைய மூளை, கண்கள், கல்லீரல், கணையங்கள், சிறு நீர் பிரித்திகள், அட்ரெனல் சுரப்பிகள் ஆகிய உறுப்புகளிலே இருக்கும். சிறு உயிர்ச்சத்து அட்ரெனல் சுரப்பிகளிலும், ஏற்பாடுகளிலும் கல்லீரலிலும், பிசுத்து இருதயத்திலும், டி உயிர்ச்சத்து கல்லீரலிலும், ஜி உயிர்ச்சத்து கல்லீரலிலும் சிறுநீர் பிரித்தியிலும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். இந்த உயிர்ச்சத்துக்கள் அத்துணையும் காய்கறி, கனிகள், முழுக்

கலங்கள், முட்டைகள், பால், பாற்பண்டகள் முதலியவற்றைச் சாப்பிடுவதால், ஏராளமாகவும் மனிவாகவும் கிடைக்கும்; அதற்கு மாமிசம் சாப்பிடவேண்டுமென்கிற அவசியமில்லை. முட்டையிலே டி உயிர்ச்சத்து அதிகம் இருக்கிறது. ரிக்கெட் (Rickets) வரா மல் தடுப்பதற்கும் வந்தால் சுகப்படுத்துவதற்கும் இந்த உயிர்ச்சத்து அத்திபாவசியம். வெண்ணென்பியிலும் அது இருக்கிறது. ஆனால், முட்டையைப்போல அவ்வளவு அதிகமல்ல. இந்த டி உயிர்ச்சத்தைத்தேகம் குரியவெளிச்சம் தன்மேல் படுவதால், நானுக உண்டாக்கிக் கொள்ளலாமுடியும். ஆனால், மழைக் காலத்தில் தேகம் அதை வழக்கம்போல உண்டாக்கிக் கொள்ளலாமுடியாது. ஆக்கபால் அக்காலத்தில் பழம், பால், முட்டை இவற்றை அதிகம் சாப்பிடவேண்டும்; பின்னொத்தாய்ச்சிகளும் கைக்குழங்கத்தைகளும் வளரும் பின்னொகளும் மீணன்னென்பிய குழிப்பது அவசியம்.

காய்கறிகளில் உயிர்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதைப் பற்றியே நாம் இவ்வளவு நேரும் சொன்னேனும். ஆனால் அவற்றில் உயிர்ச்சத்துக்கள் மாத்திரமா இருக்கின்றன? இல்லை. சுதையம், (calcium) சாம்பரம், (potassium) எரியம், (phosphorus) இருப்பு முதலிய கனியங்களும் ஏராளமாக இருக்கின்றன. தேக திட்திற்கு உயிர்ச்சத்துக்களும் கனியங்களும் போதுமானபடி கிடைப்பதே முக்கியம். இதற்கு இறைச்சி அவசியமில்லை. அதைச் சாப்பிடுவதாக இருந்தால், நிரம்பக் கொஞ்சமே சாப்பிடவேண்டும். நம்முடைய பழக்க வழக்கங்களுக்கும் விருப்பு வெறுப்புக்கும் நாவக்கும் இனிமேலும் நாம் அடிமைகளாக இருக்கவேண்டாம்.

நல்வழி.

ஆ. நாட்டு வைத்தியம் மிருகவாகடம் பாகமுறை வாழ்க்கைக் குறிப்புக்கள்

1. சொல்லும் பின்யேலாந் தோல்வியாம் ஜெயம் அறும் பல்லுயிரிக்கும் தாதுமிதும் பத்தியமாம்—வில்லாரி பேருங்கைக்கா மன்றுத்திதும் பேண்ணே! நிய முருங்கைக்காய் தன்னை மொழி.

அத்தியர் குவைகடம்.

சொல்லும் பினி எல்லாம் தோல்வியாம் (கீங் கும்) ஜெயம் அறும் (பகம் கீங்கும்). பல் உயிர்க்கும் தாது மிரும். பத்தியமாம் (பத்தியக்கறியாம்) வில்லாரி பெருங்கைக்காமன் துதிக்கும் பெண்ணே! நிய (கல்ல) முருங்கைக்காய் தன்னை மொழி.

2. முருங்கைக்காயில் ஈரம் 86.88 சத மும், பிசிதம் 2.53 சதமும் கொழுப்பு .11 சத மும் கனிப்பொருள்கள் 1.96 சதமும் நார்க் சத்து 4.8 சதமும் கரிரைகைப்பொருள் 3.72 சதமுமிருக்கின்றன. கனியப் பொருள்களில் சுதையம் .032 சதமும், ஏரியம் .111 சதமும், இரும்பு ஒரு கிழாயிரச் சிரெடையில் 5.28 சத முமிருக்கின்றன. 100 சிரெடையில் 26 கனியம் 184 அலகு ஏ உயிர்க் சத்தும் 119.6 கிழாயிரச் சிரெடை ஏ உயிர்க்கூட்டு மிருக்கின்றன.

3. சுக வாழ்வு: ஒழுக்கம் கெடாமல் வாழ்ந்து, நல்ல காற்றும், சுத்தமான நீரும் போதிய உணவும் உட்கொண்டு சேம்பவின் நித் தேகத்தின் நரம்புகளுக்கு வேலை கொடுத்து வந்தால், நோயின்மை அதிகமாக காக்கப்படும். ஸீர் அருந்துவதிலும், ஆகாரம் சாப்பிடுவதிலும், கால் கை முதலியவற்றைக் கழுவு வதிலும் நம்முடைய பழைய பழக்கங்கள் சமூக பாதுகாப்புக்குமிகவும் பொருந்தியவை.

இராசகோபாலச்சரியார்.

4. திருப்பணித்தோண்டர் படை: ஊர் முழுவதும் அழுக்கும் அசத்தமுமின்றி ஈன் குத இருந்தால் அனைவருக்கும் இலாபம். அழு

கும் மகிழ்ச்சியும் நிறைந்த ஊரில் வாழ்வதே நோயின்மைக்கும் சுகத்திற்கும் ஒரு பெரிய சாதனம். ஆயையால், வீட்டைப் போலவே ஊரைப்பற்றியும் கவனம் செலுத்தவேண்டும். கொஞ்சம் தேவைமுப்புக்கூட எடுத்து ஊருக்கு உதவவேண்டும். இதற்கு அனைவரும் முன் வரமாட்டார்கள். பள்ளங்களை மூடி, வாய்க்கால்களை வெட்டி, புது மண்போட்டு, மழைத்தன்னீரும் சாக்கடைச்சலமும் சின்று தூர்நாற்ற முண்டாக்காமல் ஊரைச் சுத்தமாக வைப்பது ஒரு நல்ல திருப்பணியாகும். இதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஊர்த் திருப்பணித் தொண்டர் படை முன் வரவேண்டும். சில வீரர்கள் பக்கத்துக் கிராமங்களின் மேலும் திருப்பணிப்படை எடுத்துக் கொண்டு புகழ் பெறலாம். இந்தப்படைக்கு ஆயுதங்கள் இரண்டொரு கடப்பாரை, மண் வெட்டி, நுடைப்பம், முறம், குடை. ஆக! எழுதப்படிக்கக்கற்ற பெரிய வீட்டுக் குழங்கை கள் இம்மாதிரியாகப் படை எடுத்துக்கொள்ளல், நம்மைப்படிப்பார் யார், அதன் பிறகு?

இராசகோபாலச்சரியார்

5. குழங்கைகளுக்கு வரும் கக்குவான் இருமலுக்கு கறுத்த என்றாம், பனைவெல்லமும் சமமிடையாய் எடுத்து இடித்து இலேகியமாய்க் கெய்துகொண்டு, வயது முதலியவற்றிற்கேற்றவாறு, சண்டைக்காய் அளவு முதல் நெல்லிக்காய்ப் பரிமாணம் வரையில், தினம் மூன்று வேளை வீதம் தீனிம் கொடுத்து வரக்கக்குவான் இருமல் கட்டாயம் குணப்படும். சூதகச்சிக்கலுள்ள பெண்கள் பெரும்பாலும் என்னை உபயோகித்து வருவதுடன் இலேகியத் தையும் சாப்பிட்டால், சூதகவாடு என்ற கொடிய நோயினின்றும் விடுபடலாம்.

செட்டிநாடு.

6. ஏன்னைக் கல்லூப்போக, அதித்தெடுத்து, பரணவியில் போட்டு கண்ணுக, சிவப்பாக வறுத்தெடுத்துக் கொள்ளவேண்டும். கொஞ்சம் மிளகாய் வத்தலையும் வறுத்தெடுத்துக் கொண்டு என்னையும்; உப்பையும் போட்டு கண்ணுக் கூடிட்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்-

ம். சேர்தார் ஆழியாமல் கண்ணுக் கூடிட்தெடுத்து, அந்தப் பொடியைப் போட்டுப் போதுமான நல்ல எண்ணெய்கை விட்டு கண்ணுக்கலக்கப்பட்டதே எள்ளோதனம்.

செட்டிநாடு.

8. கிராமவாசிகள்: விபசாயிகள்.

பயிரிடுபவரின் வறுமை

CHOWDHRY MUKHTAR SINGH

(சார்ம் III)

நிலங்கள் சிறு சிறு குண்ணுகோக இருப்பதுதான் வறுமைக்குக் காரணமா?

இல வருடங்களாக இது ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. நிலங்கள் பலவேறிடங்களில் சிதறி இருப்பதைக் காட்டி இம் சேர்தாரணையாக ஒரே இடத்திலிருப்பது நல்லதுதான். அது பயிரிடுவதற்கும் சௌகரி யமாக இருக்கும்; வேலைச் சிரமமும் செலவும் கொஞ்சம் குறையும்; அதிகமாக உழைப்ப தற்கும் அதிக மேனி கானும்படி செய்வதற்கும் சௌகரியமாகவுமிருக்கும்; அதிகப்படியாக வரப்புகளாகக் கழிகிற இடங்களிலும் நிலத்தோடு சேர்த்துச் சாகுபடி செய்யலாம்; என்றாலும், இதனை வறுமைக்கு ஒரு முக்கிய காரணமாகச் சொல்லி விடுவதற்கில்லை. அதிகப்படியான வரப்புகளிலும் ஒரு சதமான நிலமே கழிவதாக இருக்கும். மற்றும் சௌகரியக் குறைவுகளாலும், ஒரு சதமானமே வரவில் குறையக்கூடும்.

சேர்தாரணையாக இருக்கும் அதிகப்பரப்பான நிலம் மேடு பள்ளமாக இருக்குமென்றால் அதனை ஆடு வரப்புதன் போட்டும் பல தட்டு களாகப் பிரிக்க வேண்டியதிருக்கும். தண்ணீர் அதிகமாகக் கட்டவேண்டிய பயிர்கள் சாகுபடி செய்வதாயிருந்தாலும், ஆடு வரப்புகள் பெரிய வரப்புகளாகப் போட்டாக வேண்டும். ஆகையால், நில்லறைக் குண்டு நிலங்களால்

வரப்புக் கழிவுச் சேதம் அதிகமாக இருக்கக் கூடியதில்லை.

சேர்தாரணையாக இருப்பதால், சேரம் மிச்சமாகக்கூடும். ஆனால், அப்படி மிச்சமாகிற நேரத்தைப் பயண்படுத்துவதில்லை பென்றால், நேரம் மிச்சமாய்த்தானென்ன பயண் வருடத்தில் நான்கு மாதம் தொடர்ந்து வேலைகளே யில்லாதிருக்கும் பொழுதுகூட வேறு வேலை பார்ப்பதற்கில்லை பென்றால், அப்படி வேலை பாராதிருப்பது குற்றமேயன்றி, சிறுசிறு குண்டுகளாக இருப்பதினாலே வரவு குறைந்து விட்டதாகச் சொல்லிகிடமுடியாது. இப்படியாக வரப்புக்கழிவுச் சேதம் இல்லாத போவதாலும், ஒன்று சேர்ப்பதால் மிச்சமாகும் சேரத்தைப் பயண்படுத்திக் கொள்ளுவதாலும், வரவு இரண்டு சதமானம் அதிகமாவதாகவே வைத்துக்கொள்ளுவோம். இந்த இரண்டு சதமான அதிக வரவால் பயிரிடுபவரின் வறுமை ஒழிந்து போகுமா? இப்படிச் சொல்லுவதால், இந்த விருத்திகள் வேண்டாமென்று நாம் சொல்லுவதாகக் கொள்ளக்கூடாது; இவை வேண்டும் தான்; ஆனால் இவை போதா.

நிலம் ஒரு குடும்ப வாழ்க்கைக்குப் போதுமானதாக இருக்கவேண்டும் என்று எளிதாகச் சொல்லியிடலாம்; இதுவரை சிதறி பிருப்பதை ஒன்றாகச் சேர்த்து விடுகிறோமென்

ஆம் வயத்துக்கொள்ளுவோம். இனிப் பின் வாரிசென் பிரிக்காதபடி மொத்தமாகவே அது புதித்து வருவார்களா? அதற்கான சட்டம் வேண்டாமா? அப்படிச் சட்டமிருந்தாலும் போதுமா? என்பவற்றையும் நாம் கவனிக்க வேண்டும்.

பர்மானில் மூத்தமகனே நிலங்களை படை கிறதென்றும் மற்ற மக்கள் அவர்கள் பங்குக் குரிய தொகையை மூத்த மகனிடமிருந்து பெற்றுக்கொள்ளுகிறதென்றும் சட்டமாக இருந்துவருகிறது. அதனால், அநேகமாக, மூத்தமகன் நிலங்களையடையும் போதே கட ஞானியாகிறென்றும் மற்ற மக்கள் வேலையில்லாமல் திண்டாடுகிறார்களென்றும் தெரிகிறோம். பர்மானில் ஒவ்வொருவருக்கும் சொந்தமாக இருக்கும் நிலங்களின் பாப்பும் அதிகம். இன்னும் திருத்திப் புதிதாகச் சாகுபடி செய்து கொள்ளக்கூடிய நிலங்களும் அதிகம். அங்கேயே இந்தச்சக்கடம் வளர்ந்து வருகிற தென்றால், நம் நாட்டில் இதை நிர்த்திப்பதெப்படியே

சமீன்தார்களுக்கு (நிலங்களைப் பிறரைக் கொண்டு சாகுபடிசெய்திவர்களுக்கும். ப-ர்.) நிலங்கள் விருத்தியாகவரவேண்டும் என்பதில் அக்கறை கிடையாது. நிலங்கள் விருத்தியாகவராத பொழுது, அதிக விளைவும் காணமுடியாது; பழைய விளைவுமே இல்லாத குறைந்துவரும்.

மக்களுக்குள் பாகம் பிரிக்கும்போது, சேர்ந்தரைவாகவே ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும் மென்று சொல்லியிடுவதும்

சாத்தியமான காரியமல்ல. நிலங்கள் ஒரேமா திரியாக இருப்பதில்லை. ஒரேமாதிரியான நிலங்களும் தண்ணீர் வசதியாலும் அதன் குறைவாலும், அதிகமாக, குறைவாகப் பெறக் கூடியதாகலாம். இந்த ஏற்றத்தாழ்வை அதிகச் செலவில்லாமலும் சிரமமில்லாமலும் சமரசப்படுத்துவதற்கான திட்டமும் வேண்டும்.

பஞ்சாபில் நிலங்களும் தண்ணீர் வசதியும் அனேகமாக ஒரே மாதிரியாக இருக்கின்றன. சாதாரண நிலப்பறப்பும் அதிகமாக இருக்கிறது. தரிசு நிலங்களும் அதிகமாக இருக்கின்றன. நிலங்களும் அநேகமாகச் சாகுபடி செய்திவர்களுக்கே சொந்தமாக இருக்கின்றன. ஆகையால், பயிரிடுவார்களே நிலங்களை ஒன்றுசேர்ப்பதற்கு ஆத்திரப்படுகிறார்கள். வேறுவிதமான சிக்கல்களுமில்லை. அப்படி பிருந்தும், நிலங்களை ஒன்றுசேர்க்க, ஏக்கருக்கு ரூ. 1—6—0 முதல் ரூ. 2—11—0 வரை செலவாகிறது. இந்தச் செலவைப் பயிரிடுவார் பொறுத்துக்கொள்ள வேண்டிய தில்லை. அரசாங்கமே பொறுத்துக்கொள்ள மென்றும், நம் நாட்டிலுள்ள சிதறு நிலங்களை ஒன்றுசேர்க்க, இந்தக்கணக்கின்படிக்கும் மூப்பத்திற்முன்றுகோடி ரூபா வேண்டும். (ஒரு குடும்பச்செலவிற்குப்போதிய நிலங்களாக இருந்துவரவேண்டியதவசியமாதலால், செலவைப் பாராது அப்படி ஒன்றுசேர்க்கவும் வேண்டும்; மின்னும் அவை பிரிந்துசிடாதபடி சட்டமும் செய்துகொள்ளவேண்டும். ப-ர்.)

(தொடரும்.)

9. கதை: சரித்திரம்

கூறுகேட்ட குப்பான்

V

நல்லதம்பி மட்டும் முன்போலத் தன்தாயார் தகப்பனுரோடும் தங்கையோடும் வீட்டோடாடிருந்து குடும்பக் காரியங்களைக்கவனித்து

வந்தான். வீட்டில் வளர்ந்துவந்த நாப் பியா திப்பட்டு சாகக் கிடந்தது. அதற்கு அருமைபாக அவன் சோறு போடும்போது, அவன்

தலைப்பாகப்பிலிருந்து வந்த வேர்களில் ஒன்று கீழே கிழுந்தது. அதனையும் அந்த நாப் தின் நது. உடனே அதன் வியாதியும் குணமாகி கிட்டது. அதனைக் கண்ட அவனுடைய பெற் ரேர்களும் ஆச்சரியப்பட்டார்கள்.

அது சமையம் அவ்வூர் அரசன் மகளுக் குக் கண்டிருந்த குட்டனோய் எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் குணமாகாதிருந்ததால், அவள் வியாதியைக் குணப்படுத்துகிறவன் கவியாணமாகாதவனுக இருந்தால், அவனுக்கே தன் மகளை விவாகம் செய்து தருவதாகவும் விளம்பரம் செய்தான். அதனைக்கேட்ட நல்ல தமிழின் பெற்றேர்கள் அவளைப்போய் அவளைக் குணப்படுத்தி வரும்படி தூண்டினார்கள். அவனும் அதற்கொருவாறு இசைந்தான்.

வேரையும் எடுத்துக்கொண்டு அவன் தெருவுக்கு வந்தபோது கைமுடமான பெண் கென்றுத்தி பிச்சையெடுப்பதற்கும் சொள்கிய மில்லாதவளாய் எதிரே வரக்கண்டான். அவளுக்கு அந்த வேரைத்தினைக்கொல்லிக் கொடுத்தான். அவளுக்கு இரண்டு கைகளும் நல்ல கைகளாகி விட்டன. அவனேடு அரண்மனைக் குத் துணைக்குப்போகவேண்டுமென்று அவன் பின்வந்த அவனுடைய பெற்றேர்கள் அவன் செய்ததைப்பார்த்துவிட்டு, அவளை அவர்கள் வயிற்றெரிச்சல் தீரத் திட்டினார்கள். எப்படியும் நாசமாகப் போ வென்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் போய் விட்டார்கள். நல்லதம்பி பழைய குறளியை நினைத்தான். அது ஒரு வேரைக் கொண்டுவந்து கொடுத்தது. அதனேடு அரண்மனைக்குப் புறப்பட்டான்.

அவன் வண்டியில் மாட்டைமாட்டித் தன் இருப்பிற்கும் வைக்கோல் எடுத்துப் போட்டுப் புறப்படும் சமையம், அவன் என்னதான் செய்கிறுவென்று அவளைப்பார்க்க வந்த அவனுடைய தாயார், எங்கேயொ போகிறென்று கேட்க, அரண்மனைக்குத்தானென்றான். இருந்த வேரையும் பிச்சைக்காரிக்குக் கொடுத்துவிட்டு அந்கேபோய்க் கேவலப்பட்டு வர

வாவென்று தடுத்தும் பேடோம்—மீதி, அரண்மனைபோய்க்கேர்ந்தான்.

அந்கேபோய் அரண்மனைக் காவற்காரர் களிடம் தான் வந்த சங்கதியைச் சொன்னான். அரசன் கட்டளையின்படி, அவளை உள்ளே அழைத்துச் சென்றார்கள். அவனும் வேரைக் கொடுத்துத் தினக்கசொல்லவும் அரசுகுமாரி யும் பூரணமாகக் குணமானான். அரசனும் தான் விளம்பரம் செய்திருந்தபடி, தன் மகளை அவனுக்கே விவாகம் செய்து வைத்தான்.

VI

நல்ல தமிழ்க்கு அரண்மனையில் பொழுது போகவில்லை. என்னடா செய்கிறதென்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தான். அரசனும் இறக்கதான். அவனே அரசனுனை. அரண்மனை ஆடைகளையெல்லாம் கழற்றித்தன் மனைவியிடம் கொடுத்தான். இனி இங்கே இருக்க முடியாது. பழைய காட்டிற்கு நான் போகவேண்டும் என்று அவளிடம் சென்றான். அவளைத் தன்னுடன் வரவேண்டாமென்று சொல்லியும் அவன் கேட்காமல் தானும் எளிய உடையை அணிந்துகொண்டு பின் தொடர்ந்தாள். இருவருமாக காட்டில் குடிசைபோடுக்கொண்டு காட்டு வேலைகள் செய்துவந்தார்கள். சில காலங்கழித்து அவனுடைய பெற்றேர்களும் தங்கையும் போய் அவனேடு சேர்ந்துகொண்டார்கள். அவர்களும் அவனுடன் வேலைசெய்து வந்தார்கள்.

இப்படிச் சில நாட்கள் கழிய அரசாங்கம் சீர் குலைய ஆரம்பித்தது. அதனைச் சுகியாமல், மந்திரிமார்கள் நல்லதம்பி இருக்குமிடம்போய், அவன் மனைவியிடம், என்ன இப்படி செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஊரெல்லாம் கேவலமாகப் பேசுகிறதே! என்று சொன்னார்கள். என்னிடம் சொல்லி, என்ன செய்ய? கான் அவருடைய நோக்கம்போல் நடக்கவேண்டியவள். அவரிடம் வேண்டுமென்றால், கொல்லிப்பாருங்களென்று சொல்லிவிட்டாள்,

பிறகு, நல்ல தமிழைப் பார்த்துச்சொன் அர்கள். நான் செப்துவருவதின் என்ன தவறு இருக்கிறதென்ற கேட்டான். இப்படிச் சொல் லலாமா, சீங்கள்? நாடாளும் அரசர்லவா? இப்படிக்காட்டை யான்டுகொண்டிருந்தால், உலகம் பழிக்காதா? என்றார்கள். அரசனென்றால், எனக்கு வயிறு இல்லையா? என் வயிற் தங்கு நான் உண்ணப்பாடுபடவேண்டாமா? என்னோச் சேர்ந்தவர்களைப்பல்லாம் நான் தெரு வில் விட்டுஇடுவதா? என் பெற்றேருக்களும் என் தங்கையும் என்னையல்லாமல் எப்படிப் பிழைப்பார்கள்? என்னைப்பிடித்த கெட்டகாலம் ஏதோ சில நாட்கள் மாணங்கெட்ட உணவு உண்டுகொண்டிருந்தேன். அப்படியே என் கறக்கும் நான் இருந்துவரவா சொல்லுகிறீர்கள்? என்றான். அம்மட்டும், அவனிடம் பேசவதில் பிரயோசனமில்லை யென்ற போய் கிட்டார்கள்.

தீர்வை செலுத்துவார் எவருமில்லை. பண வகுல் இல்லாத சிலைமையில், அரசாங்கச் செலவுகளும் செய்வதற்கில்லாமல் நின்றுவிட்டன. அரசாங்கவேலைக்காரர்களுக்குச் சம்பளம் போடுவதற்குமில்லை. திரும்பவும், மந்திரி மார்கள் அவனிடம்போய்க் கூடிய சம்பளம் போடுவதற்குப் பணமில்லையென்றார்கள், சம்பளம் போடவேண்டாமென்று அவன் சொன்னான். சம்பளம்போடாவிட்டால், வேலை நடக்குமா? என்று கேட்டார்கள். அடுத்தவர்கள் தேடித் தருகிறதைச் செலவழித்துக்கொண்டிருப்பதும் ஒரு வேலையா? இந்த வேலை செய்யாவிட்டால், குடியா கெட்டுப்போகுமென்றான். ஒன்றும் சொல்லுவதற்கில்லாமல் திகைத்து நின்றார்கள். எல்லாரையும் காடுகரைகளுக்குப்போய் வேலைபார்க்கச்சொல்லுக்கன்; நல்ல உரம்

அடிக்கச்சொல்லுக்கன்; நன்றாக உழுது விவந்த துப் பாடுபடச் சொல்லுக்கன். வீடுவாசலீத் தெருவைச் சுத்தமாக வைத்துவரச்சொல்லுக்கன். அவரவர்கள் பாட்டை அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் பார்த்தால் போது மென்றான். அங்கே நிற்பதும் பிரயோசனமில்லை யென்று மந்திரிமார்கள் திரும்பிவிட்டார்கள்.

நல்லதம்பியின் மனைவியும் வாழ்வரசியிடம் காட்டுவேலைகளைக் கற்றுவந்தாள்; அவளுடன் தானும் வேலைபார்த்துவந்தாள். அங்காட்டிலுள்ள சுகவாசிகளெல்லாம் அடுத்த நாடுபோய்க் சேர்ந்துபோனார்கள். அந்த நாட்டில் வரிவம்புமில்லை. அவரவர்கள் பாட்டுக்கு அவரவர்கள் காட்டில் உழைத்து இல்லாதவர்களுக்கும் கொடுத்து வாழ்ந்து வந்தார்கள்.

(எவரும், அரசாங்க ஆதாவின்றி, தன் தேவைக்கு அதிகமான பணமோ நிலமோ சேர்ந்துவைக்க முடியாது; கோழையாக இருந்து வரவு முடியாது, இல்லாதவர்களுக்கு உபகாரமாக வாழாதிருக்கவும் முடியாது. உழைப்பும் உண்மையும் பிறகுக்குபகாரமும் நிறைந்த நாட்டில் அரசாங்கக் கட்டுப்பாடின்றியும் சுகமாக வாழக்கடும்; என்றாலும், வறுமையும் அறியாமையும் மனிந்த நாட்டில் அவை காணவும் முடியா; பெருங்குழப்பங்களும் வந்து சேரும்; ஆகையால் அத்தகைய நாடுகளுக்கு— என் மற்ற நாடுகளுக்குமே, உழைகள் தொழிலாளிகளுக்கு இரண்கும் அரசாங்கம் அவசியம் வேண்டும்; அது நன்மைபயக்கவும் தவறாது; அதனால், பல சௌகரியங்களும் எல்லாருக்கும் அமையும் பார்.)

(தொடரும்.)

10. துடிசைத் தொழில்: கைத்தொழில்

பொருளாதார விருத்திக்கான சௌகரியங்களைப் பற்றிய குறிப்பு

Madras Industries and Commerce Bulletin No. 44 L. B. Green, Director of Industries and Commerce. Madras.

(சார்ம் I)

நம் மாகாணத்திலிருந்து விளைபொருள்களே வெளிநாடுகள் போகக்கூடியனவாகவும் நமக்கு வேண்டிய செய்பொருள்களும் வெளி நாடுகளிலிருந்தே வரவேண்டியன வாகவும் இருக்கின்றன. சில வருடங்களாக பிற கைத் தொழில் நாடுகளும் விபசாய விளைவை அதிகப் படுத்தி வருகின்றன. அதற்குத் தக்கதாக, நம் மாகாணத்திலும் கைத்தொழில்களை விருத்தி செய்யாதிருந்தால், நம் தேவை பிற நாடுகளிலிருந்தே வரவேண்டியதாக ஏற்படும். விபசாய விளைபொருள்களின் விலை குறைவாக இருந்து செய்பொருள்களின் விலை குறையாத பொழுது நமக்கு வரும் பணம் குறைந்தும் நாம் கொடுக்கும் பணம் அதிகமாகவும் ஆகும்; அதனால், பணமுடையும் அதிகமே யாகும்.

இப்பொழுது சில காலமாக, வெளிநாட்டு வியாபாரத்திற்கு பலவிதமான இடைஞ்சல் களுமிருப்பதால், நாம் நம்முடைய விபசாயத் தையும், கைத்தொழில்களையும் அதற்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். தவறி னால், நாம் இன்னும் அதிகமாகச் சங்கடப்பட வேண்டியதும் வரும். நமக்குத் தேவையாயிருப்பதும் நம் நாட்டிலேயே செய்து கொள்ளக் கூடியதுமான செய்பொருள்களை, நம் நாட்டிலேயே செய்துகொள்ளுவதற்கான ஏற்பாடுகளை, நாம் செய்தாக வேண்டும். வெளிநாட்டுப் பொருள்கள் வந்தே செய்யக்கூடிய கைத் தொழில்களை இங்கே செய்வதும் விருத்தி பண்ணுவதும் சிரமப்படும்.

சென்னையிலும் வங்காளத்திலும் காரத் (Alkali) தொழில் செய்யலாம்; அப்படியா

ஞால், சவர்க்காரம் (Soap) செய்வதற்கு வேண்டிய உவரக்காரம் இங்கேயே கிடைக்கும்; இங்கேயே, சவர்க்காரம் செய்வதும் எளிதாகும்.

அடியாந்திரமான (Basic) பெரிய தொழில்களும் மத்திய தரத் தொழில்களும் சிறு தொழில்களும் குடிசைத் தொழில்களும் நம் நாட்டில் விருத்தியாக வேண்டும்; அவற்றுல் எல்லாருடைய வரவும் அதிகப்படவும் கூடும். விபசாயத்தை மட்டும் விருத்தியாகவும் அதிகப் பலன் தரும்படியாகவும் செய்வது போதாது.

புதிய கைத்தொழில்கள் ஆரம்பிப்பதில், அதற்கு வேண்டிய பொருள்கள், நம்முடைய நாட்டிலேயே விளைகிறதாக இருக்கவேண்டும். செய்பொருள்களும், நம் நாட்டிலேயே அழியக்கூடியதாயும் மிருக்கவேண்டும். அப்படித் தொழில்களையே முதலாவதாக ஆரம்பிக்க வேண்டும். அதன் பிறகே, நம் நாட்டின் விளைபொருள்கள் உதவக்கூடிய அல்லது நம் நாட்டிலேயே செலவாகக்கூடிய செய்பொருள்கள் சம்பந்தமான மற்றத் தொழில்களை ஆரம்பிப்பது உசிதமாகும். சிலத்தையே சார்க்கிருக்கிறவர்கள் சிலருக்கேனும் இப்படி வேறு புகல் காட்டாவிட்டால், விபசாய விளைவு எவ்வளவு அதிகமான போதிலும், மிச்சம் அதிகமாகாது.

நம் மாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஆறுகோடி ரூபா பெறுமான தோல்கள் போகின்றன; அவை நம் மாகாணத்திலும் ஏராளமாக செலவாகக் கூடும். நம் மாகாணத் திற்குக் கடல் வழியாக மட்டும் இரண்டு இலட்ச

ரூபா பெறுமான தோற்சாமான்கள் வந்து இறங்கின்றன. புகைவண்டி மார்க்கெட்களும் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன. சிமைக் குப் போகும் குரோம் தோல்கள் மட்டும் நன்றாகப் பதனிடப்பட்டு அனுப்பப்படுகின்றன. இந்த சிலைமயிலும், நம் மாகாணத்தில் நானாறு ஐஞ்சாறு பதனிடும் சாலைகளுமிருக்கின்றன; 20,000 பெயர்களும் வேலை பார்க்கின்றனர். ஆனால், பதனிடும் சாலைகளைல்லாம் சில சில்லாக்களிலேயே இருக்கின்றன; மற்ற சில்லாக்களிலும் பதனிடும் சாலைகளை யமைக்கலாம். வெளிநாடுகளுக்கு கனுப்பும் தோல்களையெல்லாம் நவீன முறைப்படி பதனிட்டே அனுப்பவும் செய்பலாம். இப்படியெல்லாம் செய்வதினால், இன்னும் நாற்றுக்கணக்கான பதனிடும் சாலைகளுக்கும் ஆயிரக்கணக்கான பெயர்களுக்கும் வேலையும் கிடைக்கும்; தொழி

லாளிகளுக்கு நல்ல கலையும் முதலாளிமாருக்கு நல்ல இலாபமும் கிடைக்கக்கூடும். (சமீபமாக முடிந்த ஒப்பந்தத்திலும், பர்மாவிலிருந்து வரக்கூடிய சாயப் பொருள்களுக்கு வரி விதிப் பதில்லையன்று நம் அரசாங்கமும் ஒப்புக் கொண்டிருக்கிறது. ப-ர.)

சேலம் இரும்புச் சரங்கங்களில் வேலை செய்வதென்றால், அதற்கு முன்னதாக திரிசிராப்பள்ளி சில்லாவிலுள்ள எரிய உப்புக்களின் இருப்பையும் சோதனை செய்து பர்த்துக் கொள்ள வேண்டும். கோயம்புத்தூரிலும், கிருட்டினவிலும் ஏராளமாகக் கிடைக்கும் சண்மூல்புக் கற்கள் செமன்னுத் தொழிலுக்கும் காரத் தொழிலுக்கும் உதவக்கூடும்.

(தொடரும்.)

11. செய்தித் தீர்டு:

அ. விபசாய வியாபாரக் கைத்தொழிற் செய்திகள்.

1. பம்பாய் பயிரிடுவார் பாதுகாப்புச் சட்டம்.

இந்தச்சட்டம் சூரத், தானு, மேற்கண் டேச, தார்வார் சில்லாக்களிலும் இன்னும் சில பாகங்களிலும் அமுலுக்கு வந்திருக்கிறது. இந்தச்சட்டம் அமுலிலிருக்கும் இடங்களில் 1938ம் வருடத்திப் பிறநில சுவான்தார் சட்டத்தின் 9-வது விதி அமுலிலிராது.

இந்தச்சட்டம் அமுலுக்கு வந்தபின், பத்துவருடத்திற்குக் குறைந்து, கட்டுக்குத்தகைக்கு வாரச்சாகுபடிக்கு விடக்கூடியதில்லை. ஒப்புக்கொண்டிருப்பதும் சட்டப்படி செல்லக் கூடியதுமான பொறுப்பு மேல்வாரம் தனிர்த்து வோறைதும் சிலசுவான்தார் பெறக்கூடியது மில்லை. பயிரிடுவார வேகாரிவேலை வங்கக் கூடியதுமில்லை. இந்தச்சட்டத்திற்கு மீறி நடப்பவர்கள் ரூ. 1000 வரை அபராதம் விதிக்கப்படுவார்கள்.

சில பிரதேசங்களில், அரசாங்கம் பொறுப்புத்தொகை இவ்வளவிற்கு மேற் போகக்கூடாதன்று நிர்ணயிக்கும். அதற்குமேல், நிலசுவான்தார்கள் வகுவிப்பது குற்றமாகும்.

அரசாங்கம் தீர்வை வகுலை சிறுத்திவைக்கும்போது, தீர்வையை வசா செய்யும்போது, அவ்வளவிற்கு நில சுவான்தார்களும் தங்கள் நிலங்களைப் பயிரிடுவார்க்குச் சலுகை காட்டுவேண்டும். இந்த விதி வாரப் பிரிவினைக்கில்லை.

பயிரிடுவாரே, நாம் சாகுபடி செப்திருப்பவற்றிற்கும் நட்டிருக்கும் மரங்களுக்கும் உரியவராவர். இந்தச்சட்டம் அமுலுக்கு வந்த பிறகு, நில சுவான்தாருடைய அனுமதியின் பேரில் நடப்பட்டிருக்கும் மரங்களுக்கு மட்டும், அவர் நட்ட ஈடுபெறக்கூடும்.

பொறுப்புத்தொகைபைச் சூதுத்தாகிருந்தாலே, கட்டுக்குத்தகை இரத்தாகியிடும்.

கோர்ட்டிலிருக்கு அவரை வெளியேற்றும் உத்தரவு பிறக்குமுன் பொறுப்புத்தொகையை மும் சட்டப்படிக்குள் செலவையும் கோர்ட்டில் செலுத்திவிட்டாலும் அல்லது அவற்றிற் குப் போதிப் சாமீன் கொடுத்துவிட்டாலும் அவரை விலக்கக்கூடியதில்லை.

பயிரிடுபவர் நிலத்தைக் கெடுக்கிறவரை குறும், கட்டுக்குத்தைக் கிரத்தாக வேண்டியதுதான்; ஆனால், நிலசுவான்தார் இதுபற்றி அறிவித்த ஒரு வருடத்திற்குள், பயிரிடுபவர் நிலத்தைப் பழைய நிலைமைக்குக்கொண்டுவந்து விட்டால், அவரைக் காலிசெய்யக் கூடியதில்லை.

நில சுவான்தார்கள் தங்கள் வருடுக்குக் கட்டாயம் இரசிது எழுதிக் கொடுத்துவர வேண்டும்; தவறினால், அபராத தண்டனைக் குள்ளாவர்கள்.

பயிரிடுபவர் ஒருவர் 1938-ம் வருடத்திற்கு முன் ஆறுவருடம் துயர்ந்து தாமே நேராகத்தினித்தேனும் பிறவோடு கூட்டாக வேஷம், அல்லது தாழும் தமிழ்மூன்னேர்களுமாகவேஷம், ஏதாமொரு நிலத்தையேனும் அல்லது அதே நில சுவான்தாருக்கு அதே கிராமத்தில் பாத்தியமான பல வேறு நிலங்களையேஷம் சாகுபடி செய்து வந்திருந்தால் அவர் விசேட உரிமைகளுக்கும் உரியவராவர். 1937 ஏப்ரில் முதற் தெய்திக்கு முன் ஆறு வருடம் அப்படியதுபவித்திருந்து பின் விலக்கப்பட்டிருந்தாலும், முன் நிபந்தனைகளின் படி நடந்துவரத் தயாரென்று நிலசுவான்தாருக்கு அறிவிப்பவரும் விசேட உரிமைக்கு உரியவராவர்.

விசேட உரிமை யடைந்திருப்பவரின் சாகுபடிப் பாத்தியம், இந்தச்சட்டம் அமு ஹுக்குவந்த நான்கு மாதங்களுக்குள் முந்திய மார்ச்சு மீ 31-ல் யோடு முடிகிற வருடப் பொறுப்புத் தொகையைச் செலுத்தாதிருந்தாலும், நிலவரிக் கடைசித்தவணைக்கு 15 நாட்களுக்குப் பின்னும் தாம் செலுத்தவேண்டிய பொறுப்புத் தொகையைச் செலுத்தாதிருந்தா

லும், நிலத்திற்கு நிரந்தரமாகப் பாதகம் அளிக்கும் காரியம் செப்தாலும், உட்குத்தைக்கு விட்டாலும், தாமே நேராக சாகுபடி செப்பத் தவறினாலும் வபசாயக் காரியங்கள் தயிர்த்து மற்றக் காரியங்களுக்கு நிலங்களை உபயோகித்தாலும், நிலசுவான்தார் தம் சொந்த சாகுபடி க்கு அல்லது உபயோகத்திற்கு வேண்டுமென 12 மாத அறிவிப்புக் கொடுத்த பின்னும் அழிந்து போகும். இந்த விசேட உரிமை பெற்றிருப்பவரை நிலத்தை விட்டுக் காலிசெப்தால், அவர் செப்திருக்கும் கிருத்திச் செலவையும் தரவேண்டும். சட்டத்திற்கு விரோதமாக அப்படிச் செப்திருந்தால், அதிக சட்டம் செலுத்த வேண்டியதும் வரும்.

இந்த விசேட உரிமையுடையவர் பொறுப்புத் தொகை அதிகமென்று குறைக்கவும் ஏற்பாடு செய்யலாம்; நிலசுவான்தார் பொறுப்புத் தொகை குறைவென்றுக்கூடவும் நடவடிக்கை நடத்தலாம்.

Bombay Information.

2. பாதுகாப்பு வரியை நம்மத்திய சக்கார்விதித்த பிறகு, ஆச்சரியப்படத்தக்க மாதிரி பில்சருக்கரைச் சாலைகள் வளர்ந்து விட்டன என்று மைசூர் திவான் சர். மிஸ்சா இச்மாயில் மகிழ்ச்சிர். ("The growth of the sugar industry in India is a miracle wrought by the policy of protection adopted by the Government of India") மைசூர் ராச்சியத்திலுள்ள சனங்களின் தேவைக்கு 8,000 தன் சருக்கரை போதுமானது; ஆனால், அங்கே 30,000 தன் சருக்கரை ஆலைகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. மைசூரில் ஏக்கர் ஒன்றுக்கு சராசரி 28 தன் கரும்பு கிடைக்கிறது; ஆனால், ஆந்தர நாட்டிலும், தமிழ் நாட்டிலும் 30 முதல் 60 தன் வரையில் கிடைக்கிறது. நமது நாட்டுக் குடியானவர்கள் சாகுபடி செப்கிற கரும்புக்குத் தன் ஒன்றுக்கு, ரூ 10—8—0 நிலை கிடைக்கிறது. ஆகவே ஜூக்கியமண்டலம்; பிகார் முதனிப் பாகாணங்களின் ஆலைப்போட்டியை ஒருவாறு

விபசாய வியாபாரக் கூடத்தெழுந்துசெய்திகள்

14

சமானிக்கூடுமானால், இந்த பத்திரிகை சொல்லுவது போல, கரும்பு சாகுபடி செப் பிறவர்களுக்கும் சருக்கரை சேர்க்கிறவர்களுக்கும் போதுமான அலுகலம் கிடைக்கக்கூடும். மாகாணங்களுக்கும் கடேச இராச்சியங்களுக்கும் தக்கோலின் சொல்லுவதற்காக நம் மத்திய சருக்கார் ஒருமத்திய ஆலோசனைசைபை ஏற்படுத்தப்போவதாக வியாபார மெம்பர் இந்திய சட்டசபையில் தெரிவித்தார். அவரது மூற்றி வெற்றியடைந்தால், கரும்பு சாகுபடி செப்கிற குடியானவர்களுக்கு வியாபாரங்கள் வரும்படி கிடைக்கும்; கட்டுறவு முறையில் ஆலோசனையில் சருக்கரை உற்பத்தி செப்கிற கட்டுறவாளர்களுக்கும் ஜக்கம் அதிகரிக்கும்.

கட்டுறவு.

3. சென்னை விபசாபப் பிடை பினிச் சட்டத்தின்படி மா.த. சென்னை கவர்னர் தன் உப்பூசியும் (Stem weevil) செம்புமூடும் (Pink boll worm) கீழே கண்ட பிரதேசங்களில் கம்போடியா பருத்திக்கும் தார்வார் அமெரிக்கன் எனும் பச்சாநாடன் பருத்திக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியவைகளென்றும் அவற்றை பொழிப்பதற்காக 2வது 3வது தபசில்கள் தவிர்த்த மற்றப் பிரதேசங்களில் பருத்திமாறு களைச் செப்டம்பர் 1வக்குன் பிடுங்கி உலரப் போட்டுவிடவேண்டுமென்றும் எதிரும் செப்டம்பர் 1வக்கு முன் புதிதாகப் பருத்தி விடைக்கக் கூடாதென்றும் இவது தபசில் சம்பந்தப் பட்ட மட்டில் செப்டம்பர் 30 ம் பிடுங்கி யெறியக்கூடிய கடைசித்தெய்தியாக இருக்குமென்றும் 3வது தபசில் சம்பந்தப்பட்ட மட்டில் சூன் 15ம் வகு கடைசித்தெய்தியாக இருக்குமென்றும் தெரிவிக்கின்றனர்.

கோயம்புத்தூர் சில்லா:— கொள்ளேகால் தாலுகா தவிர சில்லா பூராவும்.

சேலம் சில்லா:— ஓமலூர், திருச்செங்கோடு, சேலம், நாமக்கல், இராசிபுரம், ஆத்தூர் தாலுகாக்கள்.

திரிசீராப்பள்ளி:— சில்லா பூராவும்,

மதுரை:— திருமீவிலை-600008 குறித் தன்ன திருமகலம் தாதுங்கலவச்சேர்த் திராமங்கள் தவிர சில்லா பூராவும்.

இந்த அறிவிப்பு 3-வது தபசில் சம்பந்த மாக மேம் 20-ம் வகு முதலும் மற்றப்படி ஆகஸ்டு மாதம் 1 வகு முதலும் அமுலுக்கு வரும்.

1-வது தபசில்.

ஆயக்குளம், மாத்தூர், கிரிகாலம் காத்தன், தம்பிப்பட்டி உருத்திரப்பொயக்கம்பட்டி, சப்பணுபுரம் மசரா உள்பட அம்மாபட்டி, முத்துக்குமாரபுரம் குட்டிக்குமாரபுரம் என்ற மேலப்பட்டி மசராக்கள் உள்பட தலுக்கப்பட்டி, குமாரபும் சிதம்பராபுரம் அருணைசலபுரம் மசராக்கள் உள்பட வெள்ளூர், சலுப்பப்பட்டி, சாத்தபிள்ளைப்பட்டி, கொடுக்குளம் கிராமங்களும் சர்வே 756ம் நிம் பாகமும்.

2-வது தபசில்.

கோட்டூர், மலையாண்டிப் பட்டினம், காளி பாபுரம், வேட்டைக்காரன் புத்தூர், அங்களக்குறிச்சி, துறையூர் கிராமங்கள் சல்லிப்பட்டி அருந்தாரி பட்டியின் பாகங்கள்.

இந்தக்கிராமங்களில் செப்டம்பர் 30 வகுப் பின்னும் வாய்தா வேண்டுமென்றால், விபசாப அதிகாரிகளைக் கலந்துகொண்டு கலக்டர் கொடுப்பார்; ஆனால், செப்டம்பர் 1 வகுல், இந்தக்கிராமங்களிலும் விடைக்கலாம்.

3-வது தபசில்.

கோயம்புத்தூர் சில்லா கோயம்புத்தூர் தாலுகாவிலுள்ள எட்டிமடை, பச்சனூர், திருமலையம் பாளையம், வழுக்குப் பாறை, அரி சிப்பாளையம், ஒத்தக்கல் மண்டபம், போடிப் பாளையம் மசரா உள்பட சரிபாளையம், மதுக்கரை, மருதம்பட்டி, பாலத்துறை வட்டாறை, கைலேறிப்பாளையம் வட்டாறைக் கிராமங்கள்.

இந்தக் கிராமங்களில் ஆகஸ்டீ 1 வகு முதலும் புதுப் பருத்தி விடைக்கலாம்.

G. O. Mis No. 461. Development.

4. வியாபாரிகள் நெல்லீட்டும் அரிசியை மும் கட்டிவைக்கிறதாயும் அதனால் அவற்றின் விலை ஏறிவருகிறதென்றும் அரசாங்கம் தெரி கிறது. பர்மாவிலிருந்து கப்பல்கள் வரத்துக் குறைவதினால், அங்கிருந்து வழக்கமாக வரும் அனவு நெல் வரக்கூடியதில்லையென்றும் கட்டிவைக்கும் கெல்லை பன்னிலையேற்றி விற்கலா மென்றும் எண்ணி அப்படிச்செய்வதாயும் தெரிகிறது. கப்பல் வரத்துக் குறைவு கொஞ்ச நாளைக்குத்தானிருக்கக்கூடும். பர்மாவில் அதிகமாக இருக்கும் நெல்லும் இங்கேயே விற்பனையாகிறதிரும். இங்கும் சென்ற வருடத்தைக் காட்டிலும் 12.5. சதம் அதிகம் விலைங்து மக்குல் வந்துகொண்டுமிருக்கிறது. சிக்கிரம் சென்னைக்குப் பர்மாவிலிருந்து நெல்லைக் கொண்டுவந்து, அந்த நெல்லீட்டும் மற்றும் இடங்களிலிருந்து வரும் நெல்லீட்டும் மேலக் கரைக்கு இருப்புப்பாதை மூலம் அனுப்பியிக் கிறதென்றும் அரசாங்கம் யோசனை செய்து, அதற்கான கப்பல்களுக்கும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது.

விபசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதைத்தடுக்க அரசாங்கத்திற்குப் பிரியமில்லை; என்றாலும், வியாபாரிகள் இப்படிக்கட்டிவைத்து விலையையுயர்த்துவதில் தலையிடப் பின்வாங்காது. ஒவ்வொரு இடத்திலும் இருக்கக்கூடிய தானியங்களின் அளவையும் அரசாங்கம் தெரிகிறதென்றுக்கிறது. அவசியமானபோது, இதுவரை இருந்து வருவது போல் சம்மாயிராமல், விலையேறவதைத் தடுக்கவும் செய்யும்.

Press Communiqué No. 24.

5. பர்மாவிலிருந்து மேலக்கரைக்காக கில அரிசிக் கப்பல்கள் வந்திருக்கின்றன. இன்றும் பல வரும்.

Press Note No. 48.

நொய்ப்பாரிக் குழிதிக்கப்படும் இறக்குமதி வரியை இந்த வருடத்திற்கு நீடிப்பதற்கில்லை என்று வியாபார மெம்பர் சர். ஆ. இராமசாமி

முதலியார் டிஸ்டி சட்டசபைக் கட்டத்தில் தெரிவித்திருக்கிறார். இதைச் சாதகமாகச் கொண்டு வியாபாரிகள் அரிசி விலையை உபர்த்தக் கட்டாதென்றும் அவர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

கட்டுறவு.

6. பர்மாவும் நம்பிக்கையை அரசாங்கமும் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தப்படி அரிசிக்கும் நொய்ப்பாரிக்கும் பர்மாவில் ஏற்றுமதி வரியும் நம் நாட்டில் பிற நாட்டிலிருந்து வரும் அரிசிக்கு வரி விதிக்காதவரை இறக்குமதி வரியும் விதிக்கக்கூடாது. நம் நாட்டில் நொய்ப்பாரிக்கு வரி விதித்தால், பிற நாட்டு நொய்ப்பாரிக்கு விதிக்கவேண்டும்; பிறநாட்டரிக்கு அதற்குக் குறைவாகவே விதித்தால், பர்மா நொய்ப்பாரியின் பேரில் வகுலாகும் வரியை பர்மாவிற்குத் திரும்பக்கொடுத்துவிடவேண்டும்.

மெயில்.

7. வங்காளக் கடைகள் காரியாலயங்கள் சட்டம் (The Bengal Shops and Establishments Act) ஏப்ரல் மீர் முதல் கானிக் கட்டத்திலும் (Calcutta) கெளராவி ஹம் (Howrah) அமூலுக்கு வந்திருக்கிறது. அதன்படி கடைகளும் காரியாலயங்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரைதான் திறந்திருக்கலாம். வேலைக்காரர்களுக்கு வாரத்தில் ஒன்றரை நாளும் விடுமுறை யுண்டு.

மேயில்

8. சண்டையாரம்பித்ததின் பின், நாற்பது இலட்சம் ஏக்கர் அதிகமாகச் சீமையில் சாகுபடி யாகி வருகிறது. மேயில்

9. இந்தியா, ஆத்திரேஸியா, நியூசிலன்து தென் ஆப்பிரிக்கா முதலியை கீழ்நாட்டுத் தொகுதியில், நம்பிந்தியா சண்டைக்காக பருத்தி உடைகளைத் தயார் செய்வதென்றும், மற்ற நாடுகள் கம்பளி உடைகளைத் தயார் செய்வதென்றும் ஏற்பாடு செய்துகொண்டிருக்கின்றனர்.

—
Indian Information.

ஆ. கிராமப் புனருத்தாரண தலதாபனச் செய்திகள்

1. கிராமாந்திர சனங்கள் அக்கறை பாகக் கிராம விருத்தி வேலைகள் செய்து வருவதை உற்சாகப் படித்துவதற்காகப் பம்பாய் அரசாங்கம் ஒவ்வொரு சில்லாயிலும் ஒரு கிராமத்திற்கு ரூ 100 பரிசு கொடுத்து வரத் தீர்மானித்திருக்கிறது. கடப்பு வருடத்தில் சென்ற 1940 ம் வருட வேலையை வைத்துப் பரிசு கொடுக்கப்படும்.

கிராமத்தில் வசூல்செய்யும் தொகையுடன் பரிசுத்தொகையையும் சேர்த்துக் கிணறு, தன்

ஸீர்த் தொட்டி முதலிய சௌகரியங்களுக்காகச் செலவழிக்கப் போகிறார்களென்றால், பரிசுத் தொகை பண்மாகவே கொடுக்கப்படும்.

கரும்பாலை, கைத்தும்பு, இரும்புக் கலப்பை, தட்டை வெட்டி முதலியன் பரிசுத் தொகையைக் கொண்டு வாங்கிக் கொள்ளப் போகிறார்களென்றால் அப்படியும் செய்து கொள்ளலாம்.

Bombay Information.

இ. கூட்டுறவு கல்வி சுகாதாரச் செய்திகள்

1. இந்த விபசாயக் கூட்டுறவுச் சங்கம் (Better Farming Society) ஒன்று அமைத்துக் கொள்ளுவதால், விருத்திபான முறைகளைக் கையாடவும் குடிசைத் தொழில்களையும் கால்கடைகளையும் விருத்திசெய்யவும்கூட்டாத் தீவனத்தையும் மற்றும் தேவைகளையும் வாங்கிக் கொள்ளவும் விளைபொருள்களை விற்கவும் கூடும். சிறு பரிச்சார்த்தப் பண்ணைகளில் திருத்தங்களைச் செய்து பார்த்துப் பலன்தரும் திருத்தங்களைக் கையாடவும் செய்யலாம்.

ஆமத்தால் சில்லா சத்ரால் விபசாயக் கூட்டுறவுச் சங்கம் வாட்டகைக்காக விபசாயக் கருவிகள் உதவியும் விருத்தியான விதைகள் நவச்சியக் கந்தகை (Sulphate of ammonium) பின்னைக்கு வாங்கித் தந்தும் திருத்த முறைகளைக் கையாடத் தூண்டியும் ஒரு வருடம் வேலை செய்து பார்த்ததில், ஐயாயிர ரூபாவரை வரவு செலவின் பேரில் அந்தச் சங்கத்திற்கு ரூ 410 கமிசன் கிடைத்திருக்கிறது.

Bombay Information.

(இப்படி வேலை செய்வதால் விபசாயிகளுக்கும் அதிக வரவு இருக்கலாம். அதன் விபரம் தெரிந்தால் மட்டும், இத்தகைய தகவல்கள் பிறருக்கும் உற்சாகம் அளிக்கக் கூடும். ப.ர்.)

2. (1) அரசாங்க உதவி பெறும் ஒவ்வொரு உயர்தா ஆரம்பப் பள்ளியும் (Higher Elementary School) அடுத்த ஆணி மீ 1-ம்

தேதியிலிருந்து, ஏதாவது ஒரு கைவேலைப் பாடம் (One Provocational subject) அவியம் நடத்தி வரவேண்டும். தவறக்கூடாது.

(2) அந்தக் கைவேலையைக் கற்றுக் கொடுக்கத் தகுதிவாய்ந்த ஆசிரியரொருவரை நியமித்து, அவருக்குரிய போதனை உதவி (Teaching grant) பெற்றுக்கொள்ளலாம்.

(3) மேலும் அந்தக்கைவேலைப் பாடத் திற்குத் தேவையாகும், சாதனப் பொருள்கள் உபகரணங்கள் முதலியவற்றை வாங்கிதுபயோகிப்பதிலேற்படும் செலவில் பாதிச்செலவை அரசாங்கத்தார் ஒத்துக்கொண்டு, அந்தப் பாதிச் செலவுக்குதவுவார்கள். ஆனால், அந்தச் செலவுத் தொகை ரூ. 100-க்கு மேற்படக் கூடாது.

(4) ஒவ்வொரு பள்ளியிலும் ஒரே ஒரு கைவேலைப் பாடத்துக்குத்தான் போதனை உதவியும், உபகரணங்கள் உதவியும் உண்டு.

(5) கைவேலைப் பாடத்திற்குரிய உபகரண உதவியைப்பெற அடுத்த செப்டம்பர் மீ 1-ம் தேதிக்குள் சில்லாக்கல்வி அதிகாரிக்குச் செலவு விபரக்கணக்கு (Bill) அனுப்பி மனுச் செய்து கொள்ள வேண்டும்.

(6) 1942-ம் ரூப் பிப்பிரவரி அல்லது மார்ச்சு மாதத்தில் மேலேகண்ட போதனை உதவித்தொகை கொடுக்கப்படும்.

சேன்னைக் கல்வி இலாகா குற்றத்தாவு.

ஈ. கூட்டச் செய்திகள்

மாயவரத்தில் 5-4-41ல் நடந்த தஞ்சை மிராக்தார்கள் விசேட மாநாட்டில் கீழேகண்ட படிக்கும் இவற்றையனுசரித்து அரசாங்கத் திற்குச் சமர்ப்பிக்கக் குறிப்பொன்று தயாரிக்க வும் மே. த. கவர்னரிடம் தூது போவதற்கேற் பாடு செய்யவும் தீர்மானங்கள் செய்யப்பட்டி ருக்கின்றன.

க. (அ) அரசாங்கம் சாதாரணமாகக்கூடன் வாங்கிக் கெய்ய வேண்டிய செலவுகளை நடப்பு நிலவரி வருமானத்திலிருந்து செய்வது மிகவும் ஆட்சேபரமான காரியமென்றும் அந்தப்பிச கான முறை இதுவரை பெருங்கேடுகள் எல்லா வரி செலுத்துவோருக்கும் விசேடமாக இரயத் துவாரி சவான்தார்களுக்கும் விளைவித்திருப்ப தோடு பின்னும் விளைவிக்கக் கூடுமென்றும்,

(ஆ) விற்பனைவரி மதுவிலக்கால் வரும் நட்தத்திற்கு ஈடு கெய்யவும் அவசியமாகவும் அவசரமாகவும் நியாயமான அளவிற்குக் குறைக்கவேண்டியதாகவும் விதிக்கப் பட்டிருக்க, அந்தத்தொகையை வேறு காரியங்களுக்காகச் செலவிடுவது நியாயத்திற்கும் நிருவாகப் பணப்பொறுப்பிற்கும் விரோதமான தென்றும்,

(இ) நிலவரிப் பாதுகாப்பு நிதி என்று ஒன்று தற்காலம் எதிர்பார்ப்பதற்கில்லாத அரசாங்க தேசத்தேவைகள் செலவுகளுக்கென்று ஒதிக்கிவைக்கும் யோசனை பின்னும் பெரும் மோசங்களுக்கு இடந்தரக்கூடிய நயவஞ்சக மான ஏற்பாடென்றும் (providing the thin end of the wedge) அதனால் ஏழை வரி செலுத்துவோருக்குப் பெருந்தீங்கு விளையக்கூடுமென்றும் அரசாங்கத்திற்குத் தெரிவிக்கத் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது.

12. அறிவுரைத் தீரட்டு:

அ. விபசாய வியாபாரக் கைத்தொழிற் குறிப்புக்கள்

1. பொதுசன அபிப்பிராயம் பொது வாகக் கிராமக் கைத் தொழிலியக்கத்தில் அக்கறை கொண்டதாக இல்லை; சில சமயம் அதற்கு நேர் விரோதமாகவு மிருக்கிறது. நல்ல புத்திசாலிகளுங்கட இந்த இயந்திர

2. அ. மேல். க. (அ) தீர்மானத்தில் கண்டபடி, சாதாரணமாகக் கடன் வாங்கிக் கெலவழிக்க வேண்டியதும் 1941-42ம் வருடத்திய சென்னை அரசாங்கத்திட்டத்தில் மின் சாரத் தலைப்பில் காட்டியிருப்பதுமான 4ரீ இலட்ச ரூபாவும்,

மேல். க (இ) தீர்மானத்தில் கண்டிருப்ப தும் இதுவரை அரசாங்க வரவு செலவுத்திட்டத்தில் கானுததுமான நிலவரி பாதுகாப்பு நிதியின் தலைப்பில் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் 36 இலட்ச ரூபாவும்,

1941-42ம் வருடத்திற்கு வசா செப்பிருப்பதுடன் சேர்த்து 156 இலட்சமாக எல்லா ஜில்லாக்களுக்கும் வசா செப்ய வேண்டுமென்றும் இப்படியாக இரபத்துவாரி சவான் தார்கள் பேரில் இதுவரை சுமத்தி வந்த அநீதி களுக்குப் பரிகாரமாக இது முதலேனும் திட்டமாகவும் நிர்த்தரமாகவும் குறைந்த பட்சம் இவ்வளவும் நிலவரியைக் குறைத்து வருவதற்குமதியாக, இந்த வருடமே அப்படிச் செப்ய வேண்டுமென்றும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது.

ஈ. அதிகமழையால், நடப்புப் பசனியில், நில வரித்திட்ட அறிக்கைகளில் (Settlement Reports) கண்டிருக்கிற படிக்கும், கணக்கிட்டிருக்கிறபடிக்கும் தச்சாலிச் செலவுகளுக்குக் கூட விளைந்திராத நன்செய்விலங்களின் தீர்வை பூராவையும் வசா செப்ய வேண்டுமென்றும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது.

மிராக்தார்.

யுகத்தில் கிராமக் கைத்தொழில்களைப் புதுப்பிக்கக் கூடிய தில்லை யென்கின்றனர்.

கிராமக் கைத்தொழில்களோ பல; அவற்றை முறையாக விருத்தி செய்வதற்கான பிர

பத்தனமும் கிடையாது; அவற்றைப் பற்றிய திட்டமான தெளிவான தகவல்களும் கிடைப் படுகின்ஹீ. ஆகையால், நாம் புதிதாகவே ஏதொன்றையும் செய்து பார்த்து அனுபவம் கோரிக்க வேண்டிய திருக்கிறது.

எதெரு தொழிலும், அந்தத் தொழில் கிருத்தியாகச் செய்யப்பட வேண்டுமென்றால், அதற்கான திறமை வாய்க்கிருப்பதோடு அது திட்டமாகப் பண்தமாகக்கூடு மென்ற நம்பிக்கையுமுடைய ஆணும் பெண்ணும் அதிலீடு பட வேண்டும். அரசியல் துறையில் தொண்டர்கள் பலர் இருக்கின்றனர்; ஆனால், அவர்களுக்கு இப்படித் தொழில்களிலிருங்கி வேலை செய்ய மனமிருப்பதில்ஹீ; நேர மிருப்பதில்ஹீ; பணமிருப்பதில்ஹீ; செல்வாக்கிருப்பதில்ஹீ; அனுபவமும் இருப்பதில்ஹீ.

இப்போதிருக்கும் தொழிலாளிகளைக் கொண்டே அந்தந்தத் தொழில்களை அங்கூகே கிருத்தி செய்யக் கூடாதா வேண்டில் அவர்களுக்கும் போதிய பணமிருப்பதில்ஹீ; அவர்கள் செய்யும் சரக்குகள் விலையாவது மில்ஹீ. அவர்கள் செய் பொருள்களுக்குப் போட்டியாக ஆலீப் பொருள்களும் குவிந்து விடுகின்றன.

பணமாற்ற விகிதங்களும், நாணயச் செலாவணியும், இருப்புப்பாகைத் தீர்வை விகிதங்களும், மலங்காட்டுச் சட்டங்களும், வரிகளும் இவை போன்றனவும் கிராமத் தொழில்கள் கிருத்தியாவதற்குத் தடையாக இருக்கின்றன. இவை சம்பந்தமாக அரசாங்கமே வேண்டும் சௌகரியங்கள் செய்யக்கூடும்; மற்றவர்கள் பிரயத்தனத்தால் எதுவும் பிரயோசனப் படுவதில்ஹீ. (அரசாங்கம் இவற்றைப்பற்றி பெல்லாம் இது வரை அவ்வளவாகக் கவனித்தது மில்ஹீ; இப்பொழுதும் கவனிக்கக்கூடியதாயில்ஹீ. ப—ர்)

அகில இந்திய கிராமக் கைத்தோழிற் கங்க அறிக்கை,

1939.

2. நம் நாட்டில் மட் பாண்டங்கள் கல்வி முறையில் செய்வதற்கான சௌகரியங்கள் பலவு மிருக்க, அவற்றை நாம் உபயோகியாது வெளிராடுகளிலிருந்து வருடத்திற்கு 39 லிலட்ச ரூபாவுக்குச் சாடிகள் முதலியன் வாங்கிக் கொண்டிருப்பது பெரும் வெட்க்கேடாக இருக்கிறது.

Industry.

3. நம் மாகாணத்தில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிற பிரதேசங்களில் சேளம் சாகுபடி செய்ததற்குப் பின்னால் சாகுபடி செய்யப்படுகிற பருத்தியின் விளைவு குறைவாக இருப்பதாகவும், ஆனால் கரும்புக்குப் பிற்பாடு சாகுபடி செய்யப்படுகிற பருத்தி அப்படியாகப் பாதிக்கப் படுகிறதில்லை யென்றும் தெரிய வருகிறது.

The central cotton committee.

4. கோதுமைக்கும் கரும்புக்கும் சாதாரணமாகச் சமுச்சாரிகள் பாய்ச்சும் கிணற்றுத் தண்ணீரில் பாதியே பாய்ச்சி நல்ல மக்குலும் காண்பிக்கப்பட்டது.....பருத்திக் காயைத் துளைக்கும் (Pink boll worm) செம்புழுவி னல் ஏற்படும் சேதத்தைத் தடுப்பதற்காக, விதைக்கு முன் விதையை வெய்யிலில் காயப் போட்டு விதைக்கப் பட்டது. அதனால் அந்தப் புழு விழவே வில்ஹீ.

The Director of Agriculture, Thalawar State.

5. பாடமிட்ட பசம்புல்: அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பனிக்காலத்தில் புல்பூண்டு வளராது. இக்காலத்திலும் பக்களுக்குப் புல்பசுமையாகத் தர ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 8 அடி குறுக்களும் 25 அடி உயரமும் உள்ள இரும்புப் பிப்பாய்களில் பசம் புல்ஹீ நிறைத்து உலர்ந்த பனிக்கட்டியைக் (இஃதொருவகை) கொட்டி விடுகிறார்கள். இந்தப் பனிக்கட்டியைக மாறி உள்ளிருக்கும் காற்றை வெளி யேற்றி, புல்ஹீ அழுகாதபடி காக்கிறது. காற்று வெளியேற வெளியேறப் பிப்பாயின்மேல் மூடி, உட்சென்று புல்ஹீ அழுக்க வெளிக் காற்று உட்புகாதபடி செய்கிறது. ஒரு தன் (Ton) புல்ஹீ இப்படிக் காப்பாற்ற ரூ 4 ஆகிறதாம்.

வர்த்தக ஊழியர்.

6. மரச்சாம்பல்: சாதாரணமாக, மரச்சாம்பலில் 11 சதமாணம் சாம்பரச் (Potash) சத்து இருக்கும். ஆனால், வீடுகளில் ஏரிக்கும் மரத்தின் சாம்பலில் இவ்வளவு அதிகமான சாம்பரச்சத்து இருப்பதில்ஹீ. வீட்டிலெலரிக் கும் மரம் வளர்ந்த பூசாரத்தை யொட்டி, இச்சத்து அதன் சாம்பலில் குறைவாகவும் கூடுதலாகவும் இருக்கிறது. வீடுகளில் விழும் சாம்பல்களில் கரிக்கலப்பு அதிகமாக இருப்பதால், அதில் சாம்பரச் சத்து குறைவாகத்தான் இருக்கும். விஞ்ஞான இலாகாவில் சில சாம்பல்

களைப் பரிட்சித்துப் பார்த்ததில் அவற்றில் 60 சதம் சாம்பரம் அடங்கி யிருப்பதாகச் சொல்ல ஆகின்றனர்.

சாம்பலை எப்பொழுதும் திறந்த வெளி யில் போட்டு வைக்கக்கூடாது. மழையில் நீண்டதால், சாம்பலில் உள்ள 4 முதல் 6 சத மானச் சாம்பரம் 2 சதமானமாகக் குறைந்து விடும். மரச்சாம்பலில் அதிகமாகவுள்ள சன்ன ஞம்புக் கரிகை (Carbonate of lime) 4 சத தாக எரிக்கப்பட்ட சாம்பலில் 70 சதம் வரை யிருக்கும்.

ஆகையால் மரச்சாம்பல் உரம் சன்னும் புச் சத்து குறைவாகவுள்ள நிலங்களுக்குப் போட்டால் தான் ஏற்றுக்கொள்ளும்.

அது போலவே, சன்னும்பு தேவை யுள்ள சிற்சில பயிர்களுக்குத்தான் ஏற்றுக் கொள்ளும். உருளைக்கிழங்குக்கு இதைப் போட்டால் கிழங்குகள் முண்டும் முரடுமாகப் போய் விடும்.

சன்னும்புக் கரிகைச் சத்துடன் மரச்சாம்பலில் சுமார் 2 சதமானம் எரிகைக் காடி (Phosphoric acid) இருக்கிறது. ஆனால், அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பயிர் களுக்கு உதவும்.

மழையில் நீண்ட மரச்சாம்பலாயிருந்தால், ஏகருக்கு 1200 இராத்தல் முதல் 1500 இராத்தல் வரை போடலாமென்று சொல்லப் படுகிறது. இதன் மூலம் 60 அல்லது 70 இராத்தல் சாம்பரம் 600 முதல் 1,100 இராத்தல் சன்னும்புக் கரிகை (Carbonate of lime), 24-30 இராத்தல் எரிகைக்காடி கிடைக்கும்.

வீத்தக ஷப்பியன்.

7. கரிமவரம் (organic manure) ஏற்றுத் தான் நிலங்களில் விளைவனவற்றை உண்ணும் மனிதர்களும் தின்னும் மிருகங்களும் திட்டத்திலும் சுகத்திலும் குறைவடையக் காணகிறோம்; ஆதலால், நாம் சிறந்ததர உணவைப் பெற வேண்டுமோயானால், நம்முடைய நிலங்களுக்குக் கரிமவரமும் ஏற்றவேண்டும். நம்முடைய நிலங்களுக்கு மக்கு (humus) ஏற்றுத்தாலோ, அதை முறையாகச் செய்யாததாலோ அல்லது செயற்கை உரங்களை (artificial fertilisers) மிகுதியாகச் சேர்த்து வருவதாலோ அப்படி நிலங்களில் விளையும் உணவுப் பொருள்களை

உண்டுவரும் கமக்குப் பினிகள் வளர்ந்தும் வருகின்றன. கலப்புரம் (compost) அல்லது மக்கு நிறைந்த கரிமவரங்களிடப்படும் நிலங்களில் விளையும் தானியங்களையும்பயறுகளையும் உண்டு வருவதால், நம்முடைய திட்டமுக்கூறும் வளரவும் செய்கின்றன; பினிகள் நம்மையதூகாத படி தடுக்கும் சக்தியும் கமக்கு அதிகமாகின்றன.

கலப்புரம், குப்பை களம் சாணி நரகல் முதலியன கலந்த உரம். மக்கு, குழுமதழை நிறைந்த உரம்.

கலப்புரத்தால் செடிகளுக்கு முக்கியமாக வேண்டிய சன்னம், எரியம் முதலியனவும் மக்கும் நிரம்பக் கிடைக்கும். நிலத்தில் மக்கு நிறைந்திருப்பதற்குத் தக்கதாக, நிலம் அதிக சரத்தையும் தாங்கி நிற்கும்.

British agriculture.

8. ஒரு பயிரின் விளைவை அதிகப்படுத்துவதுடன் அதன் விளைவு காலத்தையும் ஒருங்கே சுருக்குவது ஒரு சமுசாரிக்கு இரட்டிப்பான இலாபமல்லவா?

சில வருடங்களாக இ. சி. 593 திலூசு கேழ்வரகு நல்ல மேனி கண்டு வருகிறது; ஆனால் விளைவுகாலம் கொஞ்சம் அதிகப்படவே செய்கிறது. சமீபமாக இ. சி. 3517 என்ற திலூசு முந்திய திலூசைக் காட்டிலும் 24 சதவீதம் அதிக மேனியும் காணகிறது; 10 நாளைக்கு முன்னதாகவே விளைக்கிடவான் செய்கிறது; அம்மட்டில் இறைவைச் செலவும் சிரமமும் மிச்சமாகின்றன. அதனைக் கோயம்புத்தூர், கரூர், முசிரி, காளாத்திரி, அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கற்பட்டு, சௌதாப் பேட்டை தாலூகாக்களில் பயிரிட்டுப் பார்த்த திலூம் 11 முதல் 35 சதவீதம் அதிக விளைவுகளைடிருக்கிறது.

அதிகமாக விளைவதான்மே நல்ல விதத்தின் குறியாகமாட்டாது; நன்றாகப்பக்குவுப்படுத்துவதற்குத் தக்கதாக அதிக மேனிகாண வேண்டும். நாறுகளைக் காலாகாலத்தில் பிடுங்கி, நன்றாகப் பக்குவுப்படுத்திய நிலத்தில் நட்டு, அவசியமான காலங்களில் தண்ணீர் பாய்ச்சி வந்ததில் பயிரும் முறுக்காக வந்தது. 1-24 ஏக்கர் பயிரின் கதிரைப் பொறுக்கியடிக்க, ஏக்கர் 4075 இராத்தல் மேனி கண்டது. இதற்கு முன் இ. சி. 593 மத்தியப் பண்ணையில் அதிக மேனி கண்ட 1934-35ம் வருடத்திலும் 3660 இராத்தலும் இந்த வருடத்தில் 3734 இராத-

தலுமே கண்டிருக்கிறது. வெளியூரில் அதிக இ.சி.3517 விருத்தி செய்யப்பட்டது. கதிர் மேனிகண்ட குடியாதத்திலும் 3882 இராத் கை முட்டிபோனிருப்பதால், அஃது அப்படி தலே கண்டிருக்கிறது. உடுமிலைப்பேட்டை அழைக்கப்படுகிறது.

கேள்வோ விபசாய இலாகாத் தலைவர்.

ஆ. கிராமப் புனருத்தாரண தேச முன்னேற்றக் குறிப்புக்கள்

1. எந்த நாடு தனது விபசாயத்தைப் பெருக்கவருகின்றதோ அந்த நாடு எத்தகைய கொடிய பணப் பஞ்சத்திலும் சுகமாக வாழக் கூடும்.

விபசாயம் மிகவும் மேலாண நிலைக்கு வர வேண்டுமென்பதே எனது பெரு விருப்பமாகும். மன்னீஸப் பொருட்படுத்தாத மாந்தர் மதிஸ்தொழிய வேண்டுவரே யாவர். நிலம் ஒரு தாய்க்கு ஒப்பாகும். அதனை நாம் புறக் கணிப்போமாயின், அது மக்கு சீங்காத் துன் பங்களை உண்டாக்கவிடும், ஆதனின், சிலம் என்னுந்தாயை நாம் பேணி வளர்த்தல் வேண்டும்.

முக்கோலினி

(‘இலமேன் றசைஇ இருப்பாரைக் காணின், நிலமேன்னும் நல்லாள் நதும்’)

என்னும் நந்தமிழ் நாட்டுப் பெரும் புலவராகிய திருவன்றுவரின் கற்று இங்கு உய்த் துணரத்தக்கது. பார்)

2. நாம் பொதுப் பணத்தை யாவற்றி அம் மேலாகக் கருதுதல் வேண்டும். அது மழுமையைப் போல வானத்தினின்று இறங்குவதன்று; இயங்கிரத்தைச் சுற்றுவதினால் வருவதுமன்ற. அப்பணம் வெப்பிலில் மண்டை வெடிக்கவும் கால்கள் கொப்பளிக்கவும் சிற்று வயல்களில் வேலை புரியும் உழவர்களுடையது; இரத்த வெயர்வை சொட்டாக சொட்டக் காற்றில்லாத் தொழிற்சாலைகளில் வேலை புரியும் ஏழைத்தொழிலாளருடையது.

முக்கோலினி

3. சமூகம் உயர்ந்தால், நாடு உயரும். அளவுரும் ஒருமனப்பட்டு வேலை செய்யின்

நாடு உயருமே அன்றித் தனிப்பட்டவனுல் ஒரு நாளும் உயராது.

முக்கோலினி

4. எவன் தன் கொள்கையை விருப்பிக்கத் தன் உயிரையும் இழக்கத் தயாராயுள் எானாலே, அவனே உண்மை வீரன். தேச சரித் திரத்தைத் தன் விருப்பம் போலத் திருப்பி யமைத்தல் அவனுல் இயலும்.

முக்கோலினி

5. மாணவர் நாட்டுப்பற்று நிறைந்தவர் களாக இருத்தல் வேண்டும்; விபசாயம், இரசாயனம், தேகப்பயிற்சி, சிக்கனம், பொருளாதாரசாத்திரம் முதலிய வாழ்க்கைக்கு இன்றியமையாதவற்றை அறிந்தவர்களாக இருத்தல் வேண்டும்; மத்போதனை அறிந்து சிறந்த ஒழுக்க முன்ளவர்களாக இருத்தல் வேண்டும்’

முக்கோலினி

6. பால் விற்பனையில் கிடைக்கும் தொகைக்கு முக்கால் வாசிக்குள்ளாக பால் மாட்டைக் காப்பாற்றுஞ் செலவு அடங்குமென்றால், பால் மாடு வளர்ப்பதில் இலாப முண்டு, அதிகப் பால் தரும் பசுக்கள் குறையப் பால் தரும் பசுக்கள் தின்னும் தீனிக்கு வெகு அதிகமாகத் தின்பதில்லை. ஆகையால் அதிகப் பால் தரும் பசுக்களினால், அதிகமாக வம் மீஞ்தும். ஒவ்வொரு பசுக்காணமும் கோம யமும் மாதம் அரை ரூபாய் முதல் ஒரு ரூபா வரை எரு முட்டையாகவோ உரமாகவோ யிலை போகும். கண்றும் விருத்தியாக ஆக அதிக யிலை பெறுவதாகும். செத்த பசுவின் தோல் எலும்பு முதலியனவும் விலையாகக் கூடியனவே.

Industry.

இ. இலக்கிய இலக்கண அருங்கலைப் போதனு முறை ஆராய்ச்சிக் குறிப்புக்கள்

1. நம் காலத்தில் மதேச்சாதிகாரம் செய்யும் நாடுகள் மாதிரியாகத் தங்களுக்குச் சாத்தியமான சகல சௌகரியங்களையும் பயன் படுத்தியும், வெகுவாகப் பிரசாரான் செய்தும் சாதாரண சனங்கள் கடைப்பிடித்து வரும்படியாகச் சமத்தப்படும் எந்தக் கல்வித்திட்டமும், எந்தக் கொடியின்கீழ் பரப்பப்பட்டாலும் அது ஜனங்களுக்குப் பிரீதியானதா யிருந்தாலுமேசனங்களின் போக்கிற்கேற்றதாய் அதனேடு முற்றிலும் படிந்ததாயிருந்தாலன்றி, அதனை வைத்து வெகுகாலம் வேலை செய்திடவுமடியாது; அதனால், நாட்டிற்குச் சரியான நன்மை ஏற்படவுமாட்டாது. கல்வியதேச்சாதிகாரிகள், சனங்களின் போக்கைக்கருதாதும் அதை மக்கள் எப்படுத்தியும் தங்கள் பிரியம் போலெல்லாம் தங்கள் மனதுக்குத் தோன்றியபடி யெல்லாம் செய்துக்காரியம், அவர்கள் விருப்பு வெறுப்பாகிய நழுவித்தள்ளும் அடிப்படையின் மேல், கட்டடம் கட்ட ஆரம்பிப்பதோகும். அது சனங்களிடையேயுள்ள சயசங்கறப் சயாட்சி ஊக்கம் விருத்தியாவதற்கும் விணையாகமுடியும்.

(Indian Adult Education Hand book.
J. B. Raju.)

2. இந்தியிலும் மராத்தியிலும் வழங்கும் நாகரிக எழுத்துக்கள் மற்றும் சில எழுத்துக்களை

ஈ. சிறந்த வாசகங்கள் செய்யுள்கள் அறவுறைகள் பழமொழிகள்

நமது தமிழ்ச்சமுதாயம் சுமார் 5000 ஆண்டுகளாக்கு முன்பே நாகரிகம் பொருந்தி, செவ்வக்கலையனின்து, சீரோங்கி விளங்கியது. தமிழ் மகள், புலவர் நாலிலும் மன்னர் மன்றிலும் மக்கள் அன்பிலும் அருட்பெருமையுடன் விளங்கினார்கள். தமிழர் உலகின் தொல்மரபினர்; தமிழ் தொன் மொழி. தமிழ் மொழி ஆயிரக்கலைச் செல்வமணின்து நிலவிய திருமொழி; தமிழ்த்தாய், கடவுள் மணமும் கடவுட் பொனி வும் கடவுள்ளும் கடவுள்ளீரும் கடவுட்செல்வமும் ஒங்கிய மொழியரச். தமிழர் சிற்பத்தேர்ச்சி, ஒவ்வொரு ஆலயத்தள்ளும் பேசுகிறது. தமிழரின் கவிப்புலமை, சிலப்பதிகாரம்,

சிடெளிதானலை; என்றாலும், தமிழெழுத்துக் களைப் போலவோ உருதுவில் உபயோகிக்கும் எழுத்துக்களைப் போலவோ அவ்வளவு எளி தானலவையஸ்ல்.

(Indian Adult Education Hand book.)
Dr. Frank Lanbach.

3. இந்தியமொழிகளில் தற்காலத்திலும் என்னிறந்த பழையமையான இலக்கியங்களிருப்பதில், அழகிலும் சிறப்பிலும் பல வேறு வகையிலும்—அளவிலுமே, ஆரி பத்திற்கு அடுத்தபடியான பெருமையுற்றிருப்பது, தமிழிலக்கியமொன்றே யாகும்.

ஆதி காலத்தில் தமிழிலக்கியம், தான் தனித்தும் விளங்கக்கூடிய கொரவத்தைக் காப்பாற்றியே வந்திருக்கிறது; பின், ஆரிபத் தோடு மிகமிக நெருங்கிப் பழகிய சகவாசத் தால், அதைச் சற்றே நெகிழி விட்டிருக்கிற தென்றாலும், அந்த அங்கியச் செல்வாக்கிற குத் தன் வசமொழிந்தடங்கிப் போகாமலும் தன்னியற்கைச் சுத்தத்திற்குப் பழுது வராமலுமே, அதைத் தழுவி வந்திருக்கிறது.

(Modern Review) Nalini Mohan Sanyal.

திருக்குறள், இராமாயணம், சிந்தாமணி, பெரிய புராணம் இவற்றின் உள்ளத்தினின்று, இன்ப வெள்ளமாகப் பாய்கிறது. தமிழரின் இசைவளமோ, தேவாரதிருவாசகங்களிலும் ஆழ்வாராதிகளின் பாசரங்களிலும், என்பும் உருக அஞ்புக்களனாகப் பரவி உள்ளத்தை அள்ளுகிறது. நமது கடவுட் புலவர், நமது ஆர்வத்தை இசைபெருகும் இன்பத்தமிழ் வெள்ளமாகப் பாய்ச்சினர்! சிலப்பதிகாரம் அரங்கேற்றுக்கையில், தமிழ்சையும் அரங்காடலும் கூதும் அக்காலத்திற் பெற்றிருந்த செழுமை நன்கு புலனாகும்.

தமிழர் தமிழ்க்கலைக் கடைக்கு, புதிய புதிய இன்பக்கலைகளைக் காண வேண்டுமென்பதே ஆண்டவன் திருவளம் போலும் இனிப் பழையைப் பேசிப் பயனில்லை. பழையையால் ஒரு ஊக்கம் பிறக்கக்கூடும். ஆனால், புதிய கலை வளர்ச்சியில் முனைந்தாலே தான் தமிழை உண்மையாக முன்னேற்ற முடியும்.

தமிழில், தேவாரம் திருவாசகம் திருவாய் மொழி தாயுமானவர் திருப்புகழ் இராமாயணக் கீர்த்தனங்கள் அருள்வள்ளலார் பாடல்கள் தற்காலப் புலவர் பாடல்கள் முதலிய பல இலக்கியச் செல்வங்கள் உள்ளன. தமிழ்ச்செல்வம் மென்மேலும் பெருகவேண்டும். தமிழ் வற்றுப் பாலுற்று. அவ்லுற்றைப் புதுக்கலை வளரப் பாய்ச்சவோம். தமிழ் மொழியின் பழும் பெருமை மற்றெம்மொழியிலும் பெரிதெனி ஆம், தற்போது தமிழ் படும் சிறையையும் மற்றெம்மொழியிலும் பெரிதாகவே பிருக்கிறது. இரு நிதிச் செல்வத்தை வைத்துக்கொண்டு நம்மை ஏற்றி மிதிப்போன் வாயிலில் ஜீயம் புகுவது போன்றது, தமிழர் தமிழைப் புறக்கணித்து, பிற மொழிகளில் மோகங்கொண்டிருத்தல். தமிழை இன்னும் ஆயிரம் வகையாக வளர்த்து, உலகம் தமிழருமையை வணக்கச் செய்தல் வேண்டும். பல மொழிகளின் நயங்களையும், சீர்களையும் தமிழுக்கு உரிமையாக்கித் தனித் தமிழ்ச் செல்வத்தைப் பெருக்க வேண்டும். அதற்கேற்ற கடவுட் புலமையாளரும் அருட்கலிகளும் இன்னும் நம்மதிரேயுள்ளனர். ஆனால், அவர்களை அறிக்கு போற்றுவாரிலர்.

“வானுய மதியை யடைந்ததுன் வதனம் ;
வையக மடைந்ததுன் கீர்த்தி ;
கானுய புலியை யடைந்ததுன் வீரம் ;
கற்பக மடைந்த ஸின் கரங்கள் ;
தேனுய மலராள் அபிடிடஞ் சேர்ந்தாள் ;
செந்தழல் புதுந்ததுன் மேனி ;
யானுமேன் கவியும் எவ்விடம் புதுவோம்
ஏந்தையே நீத்திகா யகனே !”

என்னும் கதிக்கு இன்று தமிழ் வந்து கொண்டிருக்கிறது. நானே எப்படியாமோ! ஆதவின் தமிழ் தமிழ் என்று அல்லும் பகலும் உயிர்த்தல் ஒவ்வொரு தமிழன் கடமையுமாகும். வங்கச்செல்லி சிங்காரக் கலி வீஜையால் மனிதரை மோகப்படுத்துகிறார்கள். இந்தி இந்தியாவைபே வெல்லப்-போ (பார்க். ப-ர்) கிறது; கமக் கடுத்தாற் போலுள்ள ஆந்திரம் வீர சிறிப்புற்றுக் கலையும் கவியும், புதுமையும் பெற்ற விளக்குகிறது; மராத்தியும் கணக் கற்ற கலிவளம் பொருந்தியுள்ளது. குசராத்தியும் இந்தியைப்போலவே, சிரோக்கிவருகிறது; அனைத்திலும் மேனுட்டுவேகம்பரவிவருகிறது.

தமிழ் என்ன செப்கிறது? பழையை பேசிப் புதுமையை வெல்ல முடியுமா? அவற்றைபே பேசிப் பயனில்லை. இன்று தமிழ் சிறுமையுற்றுள்ளது. தமிழைப் பெருமைப்படுத்த வாருக்கள்! தமிழனுக்குக்கதி, தமிழே தமிழ் கமேயாம். இரண்டையும் கருத்துஞ்சிச் செழிப்புறுத்த வேண்டும். எழுக தமிழர்! கலி கலை இசை நாடகம் சிற்பம் சித்திரம் அறிவு தொழில் ஈரகரிகம் அரசியல் சமுதாய வாழ்வு அனைத்திலும் தமிழர் சிறப்புற வேண்டும். புதுயுகக் குயில்கள் வருக! வசந்தம் மலர்க்கது!

இளந்தமிழ் வாழ்க!

நந்தாய் வாழ்கவே!!

(நாடகக் கலை) சுத்தானந்த பாரதியார்.

II. அ. மாதா பிதாவை வணங்கு மற்றும் அவர் சோல்லுக்கிணங்கு ஆதரித் தவரைப் போற்று அன்புடனே பணிந்தேற்று

ஆ. மன்னூயிர் நீக்க ஒண்ணுடே தன்னூயிர் போக்க எண்ணுடே பின்னாங் கோபம் கோள்ளாதே பெரியோர் சோல்லைத் தள்ளாதே.

மரிய அங்புதம்

- III.** 1. புருத்திச்சேடியும் பாலுமுள்ளவனுக்குப் பஞ்சமில்லை.
 2. எண்ணிப் பார் குடித்தனத்தை; எண்ணுதே பார் வேளாண்மையை.
 3. ஒருகால் பார்த்தால் புன்சேய் ; இருகால் பார்த்தால் நன்சேய்.
 4. வரப்பே தலைகாணி ; வைக்கலே பஞ்ச மேத்தை
 5. உடையவன் பாராப் பயிர், பயிராகுமா ?
 6. கன்னுன் நடமாட, குயவன் குடிபோக.
 7. கண்டது கேட்டது சோல்லாதே, காட்டுமேரத்தில் நில்லாதே.
 8. கடல் தாண்ட மனமுண்டு ; வாய்க்கால் தாண்டக் காலில்லை.
 9. கல்லைக் குத்துவானேன் ? கைநோசிறதென்றமுவானேன் ?
 10. ஓட்டைக் கட்டியானாலும், கோழுக்கட்டை வேந்தால் சரிதான்.
- IV.** 1. போய் மெய்யையும், கோபம் போறுமையையும், பாவம் புண்ணியத்தையும் வேல்லமாட்டா.
 2. தாழும் கோடாது கோகேக்கின்ற பிறரையுங் தடுக்கும் பாதகர், பயன்படும் மரத்தைச் சூழ்ந்த உடைவேல் மூள்கொப்போல்வர்.
 3. மேலோர் தம்முயிரைக்கோடுத்தும் தம்மை அடுத்த நல்லோர்க்கு வந்த ஆபத்தைக்குவர்.
 4. பைங்க ணரவுக்கு விடம் பல்லளவே ; துர்ச்சனருக் கங்க முழுதும் விடம்.
 5. பாம்பும் மணி மந்திரத்தால் வசமாகும் ; துர்ச்சனர் எந்த விதத்தாலும் மினங்கார்.

நீதிவேண்பா

ஓர் விடுகதை

விவசாயத் துறையினைத்தும் விளக்கிவைப்பான்;
 விதவிதமாய்க் கைத்தொழிலும் விளம்பிநிற்பான்;
 நவதான்யக் “கிராமங்கள்” நகர்க்கும் செல்வான்;
 நானேன்று “போதுநலமே” நாட்டுவானே !

இவன் யார் ?

கிராம தூதன்.

சிறுவர் அறிவுக்குத்தூதன்

ESTD 1936

CHILDREN'S MAGAZINE

சிறுவர்களுக்கேற்றச்சிறந்தமாதப்பத்திற்குதை வழாடுதலை உண்டாரும் அனுபவள்ளாருஷரு டபாளிட்கட்டுமினு ஜனங்முதூர்ஸ் எந்பதும் கூடியவு சிறுவர் அறிவுக்குத்தூத் அப்ஸ் எ.நோகு. S.I.R.Y.

இனிய செந்தமிழ் நாவல்கள்

அங்கயற்கண்ணி அல்லது அன்புள்ள மங்கை	
இது ஓர் அழுர்வமான துப்பறியும் நாவல்	சிலி ரூ. 1 12 0
அம்பலத்தரசன் அல்லது அமிர்தபுரியின் இரகசியம்	
ஓர் அருமையான நாவல் சித்திரப் படங்களுடன்	சிலி ரூ. 1 0 0
திருக்கழுக்குன்றத்துக் கொலை	
இது ஓர் இனிய துப்பறியும் தமிழ் நாவல்	சிலி ரூ. 1 8 0
அமிர்தகுமாரி அல்லது செஞ்சிப் புதையல்	
இது ஓர் துப்பறியும் நாவல்	சிலி ரூ. 1 4 0
அம்பலவாணன் அல்லது கற்பகவனத்தில் நடந்த கடுக்கொலை. இது ஓர் உயர்தரத் துப்பறியும் நாவல்	சிலி ரூ. 1 4 0
மாணிக்கவல்லி அல்லது ஓர் மாதின் மர்மம்	
இது ஒரு புதுவிதமான அமைப்பில் எழுதிய நாவல்	சிலி ரூ. 1 0 0
ஆயிரம் தலைவாங்கிய அதிசய சிந்தாமணி	
இது ஓர் இனிய நாவல் 130-பக்கங்கள் கொண்டது	சிலி ரூ. 1 0 0
அண்டப்புஞ்சன் அல்லது ஆகாயப்புஞ்சன்	
இது ஓர் சிரிப்பை உண்டாக்கக்கூடிய இனிய நாவல்	சிலி ரூ. 0 8 0
அமிர்தசாகரன் இது ஓர் இனிய செந்தமிழ் நாவல்	சிலி ரூ. 1 4 0
ஆனந்த மனைகரன் அல்லது உலகத்தின் இரகசியங்கள்	
இது படிப்போர்க்கு ஆனந்தமூட்டும் இனிய நாவல்	சிலி ரூ. 1 0 0
மதனகாந்தி இது ஓர் இனிய தமிழ் நாவல்	சிலி ரூ. 1 8 0
பால்சிங் அல்லது பராக்ரமவிரன்	
இது படிப்போர்க்கு வீரமூட்டும் ஓர் இனிய தமிழ் நாவல்	சிலி ரூ. 1 4 0
பத்தாயிரம் தலைவாங்கிய பழிகார ராஜம்	
இது ஓர் அருமையான செந்தமிழ் நாவல்	சிலி ரூ. 1 0 0
பொற்றெடி இது ஓர் இனிய செந்தமிழ் நாவல்	சிலி ரூ. 1 2 0
எம்காதகன் அல்லது மரயாசித்தன்	
இது படிக்கப்படிக்கத் திகட்டாத ஓர் இனிய நாவல்	சிலி ரூ. 0 8 0
முத்தன்னை அல்லது கிறிஸ்துவப் பெண் மோகனம்	
இது ஓர் அருமையான இனிய தமிழ் நாவல்	சிலி ரூ. 1 12 0

இ. மா. கோபாலகிருஷ்ணக்கோன், மதுரை

முந்துங்கள் !

முந்துங்கள் !!

HINDI TUTOR

ஹிந்தி தமிழ் ஆசான்

இப்புத்தகம் சிறிது தமிழ் படிக்கத் தேரிந்தவர்களும் உபாத்தியாயர் இல்லாமலே ஹிந்தி பாலையை வெகு இருக்கில் கற்றுக்கொள்ளக்கூடிய முறையில் வெளிவட்டுவது.

இதன் விலை ரூ 1 - 4 - 0.

14-ம் பதிப்பு! வெளிவந்துவிட்டது !!

தமிழ் னாட்டில் கமரா 6,00,000 ஐணங்களுக்குச் சுமாய் இங்கிலிஷ் கற்றுக்கோடுத் ததும், தேசமேங்கும் புதிய வாய்ந்ததும் ராளமான நஞ்சாட்சிப் பத்திரம் வாங்கப் பேற்றதும், 60 நாளில் இங்கிலிஷ் கற்றுக்கோள்ளக் கூடியதுமான

ஆங்கில போதினி

— அல்லது —

ஆங்கில ஆசான்

ஆசானில்லாமல் ஆங்கிலங் கற்றுக்கொள்ளும் புத்தகம் இதுதான். இதில் இங்கிலிஷ் வார்த்தைகளை உச்சரிக்கும் விதமும், அவற்றின் அர்த்தங்களும் தெளிவாகவும், எவரும் எனிதில் அறிந்து கொள்ளும் விதமாகவும் தமிழ் உச்சரிப்புடன் விளக்கப்பட்ட டிருக்கின்றன

விலை ரூ. 2-0-0

முந்துங்கள்! முந்துங்கள்!!

கன்னீ ஜமீன் சாபம்

உடுமலை முத்துச்சாமிக்
கவிராயரவர்கள்

இயற்றிய

இராமாயணம்

என்னும்

இராம நாடகம்

இனிய - நவீன இசைப்பாக்கள்

சிறந்த சித்திரப் படங்களுடனும்,
500-பக்கங்களுடனும்
எழு காண்டங்களும்
சம்பூர்ணமாய்
அடங்கியது


இதன் விலை ரூ 2 0 0

இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன்

ஸ்ரீ கோபால் மஹால், வடக்குச் சித்திராவீதி, மதுரை

Supplement to this issue "Country Herald".

போட்டிப் பந்தயங்களில் வெற்றிபுறுவேர்க்குச் சாலச் சிறந்த புத்தகம் இதுவே!



மதுரைத் தமிழ்ப்

பேஷ்கந்தி

யாரா யாழிலாபாத்தியப்பாக்னினுத்யக்ளாமிதீ
டாக்டர், உ. வே. சு. சாமிநாதையரவர்கள்
முகவரையுடன் கூடியது

“இவ்வகராதியில் இல்லாத தமிழ் வார்த்தை உலகிலேயே இல்லை” என்று கூறிவிடலாம். இலக்கியம் பயில்வார்க்கும் பத்திரிகைகளில் போட்டிப்பந்தய விடை எழுதுபவர்களுக்கும் மிகவும் உதவிபுரிவதும், வெற்றியளிப்பதும் இல்ல அகராதியே.

இவ்வகராதி தமிழ் மொழி வளர்ச்சியில் விருப்புற்றவர்கட்கும், தமிழ் நால் வல்லார்க்கும் வைத்தியர், சோதிடர், மாந்திரிகர், வேதாந்திகள், சித்தாந்திகள் முதலியவர்களுக்கும் பெரிதும் பயன்படுவதோடு வித்தியாசாலைகளிலும், நால் நிலையங்களிலும் இருக்க வேண்டியது மிக்க இன்றியமையாததாகும்.



ரூப் தெர், கிள்ட்டூடன் உபர்ந்த கால்கோ யயிண்டு
2000 பக்கங்கள் கொண்டது. கிளேஸ் பேப்பர்

இதன் விலை ரூ. 10

இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன்
புஸ்தக வியாபாரம், “ஸ்ரீ கோபால் மஹால்”, மதுரை

இ ர் அ தி ர் ஸ் ல் ம்

கீழ்க்கண்ட நாவல் புத்தகங்களின் விலை ரூ. 16—6—0

குறைந்த விலை ரூ. 4-0-0-க்குப் பெறலாம்

இனிய தமிழ் நாவல்கள்

1.	மதன காந்தி	1	8	0
2.	அமிர்த சாகரன்	1	4	0
3.	பால் சிங்	1	4	0
4.	அங்கயற்கண்ணி (அல்லது) அண்டுள்ள மங்கை	1	12	0
5.	அமிர்த குழாரி (அல்லது) செஞ்சிப் புதையல்	1	4	0
6.	திருக்கழுக்குன்றத்துக் கொலை	1	8	0
7.	அம்பலவாணன் (அல்லது) கற்பக வனத்தில் நடந்த கடுங்கொலை	1	4	0
8.	பத்தாயிரம் தலைவாங்கிய பழிகார பங்கஜம்	1	0	0
9.	மாணிக்கவல்லி (அல்லது) ஓர் மாதின் மர்மம்	1	0	0
10.	எம்காதகன் (அல்லது) மாயாசித்தன்	0	8	0
11.	அண்டப்புளுகன் (அல்லது) ஆகாயப் புளுகன்	0	8	0
12.	கண்ணீக்கட்டிக் காலங்கழிக்கும் மிஸ்டர் திண்ணீத் தூங்கித் தடிராமன்	0	6	0
13.	கணவனின் கடமை (அல்லது) பெண்களின் விலையை....	0	4	0	
14.	மாயிகளின் துயரம் (அல்லது) மருமகளின் கொண்டாட்டம்	0	2	0
15.	காதறற் கல்யாணம்	0	1	0
16.	பதினெட்டாம் பாலை	0	8	0
17.	விடாநகைப்பை விளைவிக்கும் வினோத விகட சிங்தாமணி	0	8	0	
18.	நவீன நவரத்தினா ஒப்பாரி	0	6	0
19.	ஷி இலாவணி	0	8	0
20.	தங்கச்சாலைத் தெரு தாசியின் இரகசியம்	0	2	0
21.	பாலிகா கல்பகம்	0	6	0
22.	மலையை விழுங்கிய மகாதேவன் கதை	0	6	0
23.	விகட வினோதன்	0	1	0

கோபாலகுருஷ்ணக் கீழ்க்கண்ட விலாகத்திற்கேழுதவும்:—

இ. மா. கோபாலகுருஷ்ணக் கோன்

வடக்குச்சித்திரை வீதி, “ ஸ்ரீ கோபால் யஹால்”, யதுரை

பஞ்சாங்கம்.

1941-வரு—மே மீ

சித்திரை மீ-விசு-வரு வைகாசி-மீ கொல்லம் 1116-வரு

திதி, நட்சத்திரம், தீயாச்சியம் முதலியவை.

இ.	த.	கிடீ.
1	19	வியா பஞ்-51-58, திருவா-60-0, திவி-8-36.
2	20	வெ சட்-52-29, திருவா-0-17, ரா-0-31. சட்டி.
3	21	சனி சப்-51-41, புனர்-2-15, திவி-22-30, சீ நாள் தொடக்கம்.
4	22	ஞா அட்-49-40, பூச-2-58, ரா-3-55.
5	23	திங் வல-46-38, ஆயி-2-32, ரா-0-59.
6	24	செ தச-42-22, மக-1-4, பூர-57-33, திவி-20-15.
7	25	புத ஏகா-37-38, உத்தி-55-30, திவி-24-56, ஏகாதசி.
8	26	வியா துவா-32-15, அத்-51-53, திவி-16-10, பிரதோடம்.
9	27	வெ திரயோ-26-17, சித்-47-53, திவி-10-33, சித்திய சிவராத்திரி முசலீம் விடுமுறை.
10	28	சனி சதுர்-20-25, சுவா-43-47, திவி-0-56, ரா-25-58, ○ சித்திரா பெளர்ணமி.
11	29	ஞா பென-14-22, விசா-39-45, சேடம்-0-36, ரா-18-13.
12	30	திங் பிர-8-29, அனு-36-0, ரா-18-18.
13	31	செ துதி-2-59, திரு-54-57, கேட்-32-40, ரா-20-51.
14	1	புத சது-53-46, மூவ-30-1, ரா-22-20.
15	2	வியா பஞ்-50-24, பூர-28-11, ரா-16-56.
16	3	வெ சட்-48-9, உத்திரா-27-19, ரா-6-24.
17	4	சனி சப்-46-51, திருவோ-27-37, ரா-6-53.
18	5	ஞா அஷ்-47-8, அவிட்-29-5, ரா-16-55.
19	6	திங் வல-48-35, சத-31-51, ரா-17-54.
20	7	செ தச-51-9, பூர்-35-46, கரிநாள்.
21	8	புத ஏகா-54-52, உத்திரட்-40-49, திவி-1-47, ஏகாதசி.
22	9	வியா துவா-59-13, சேவ-46-32, திவி-13-40, கிறத்தவ விடுமுறை எழுச்சி நாள்.
23	10	வெ திரயோ-60-0, அச-52-50, ரா-10-43, பிரதோடம். [சிய நாள்.
24	11	சனி திரயோ-4-10, பர-59-19, திவி-19-26, கணடசிச் சனிக்கு முந்தியசனி சாம்பிராச்
25	12	ஞா சதுர்-9-9, கார்-60-0, ரா-1-19, ● அமாவாசை, * கார்த்திகை.
26	13	திங் அமர-13-41, கார்-5-28, ரா-18-2.
27	14	செ பிர-17-32, உரோ-10-56, திவி-26-1.
28	15	புத துதி-20-34, மிருக-15-32, திவி-27-10.
29	16	வியா திரு-22-10, திருவா-19-1, ரா-19-2, கரிநாள்.
30	17	வெ சது-22-39, புனர்-21-15, ரா-20-29, சதுர்த்தி, கரிநாள்.
31	18	சனி பஞ்-21-51, பூச-22-16, ரா-23-4, சட்டி.
1	19	ஞா சட்-19-51, ஆயி-22-4, ரா-20-19.
2	20	திங் சப்-16-47, மக-10-49, ரா-8-59, மாதசிவராத்திரி.
3	21	செ அட்-12-43, பூர-18-39, ரா-4-39.
4	22	புத வல-7-55, உத்தி-15-41, ரா-5-17.
5	23	வியா தச-2-29, ஏகா-54-8, திவி-30-44.
6	24	வெ துவா-50-34, சித்-8-18, திவி-21-22, ஏகாதசி, பிரதோடம்.
7	25	சனி சதுர்-38-36, விசா-0-11, அனு-56-9, திவி-9-33, சித், சிவராத்திரி.

அன்புங்கீல்

தேடும் பருவமிது கண்ணர்; சேரவாரும், செகத்தேரே.—தாயுமானவர்.

“ கீ ர ம தூ த ன் ”

ஒரு கிராம முன்னேற்ற தேசிய மாதப் பத்திரிகை.

கிராம முன்னேற்றமே, தேச முன்னேற்றமாகும். கிராம முன்னேற்றத்திற்கும் நகர வாசிகள் சுகவாழிற்கும் அவசியமான விபசாயம், கூட்டுறவு, கைத்தொழில், குடிசைத்தொழில், கல்வி, சூகாதாரம், குடும்பவாழிக்கை பற்றிய பல நல்லுரைகளும், கடைகளும், மற்றும் கிராம வாசிகள், விபசாயிகளுக்குப் பிரயோசனமான செய்திகளும், அறிவுரைகளும், பஞ்சாங்கம் முதலியனவும் பிரதி அங்கிலமாதம் முதல் ஐந்து தெய்திக்குள் இந்தப் பத்திரிகையில் வெளி வரும். இதைப் படித்து, இதில் காணும் நலங்களைப் பிறர்க்குச் சோல்லுங்கள். சந்தேகம் தொண்டினால், குறை ஏதும் கண்டால் பத்திராதிபருக் கேழுதுங்கள்.

வி. பி. தபாவினால், சந்தாதாருக்கு அனுவசியமாகத் தபாற்செலவு அதிகமாவதால், இக் கூடும் வருத்தம் பத்திரிகையை வி. பி. பில் அனுப்புவதில்லை. சந்தா முன் பண்மாகச் சேவுத்தியிருக்கும் காலம் வரைக்கே பத்திரிகை யனுப்பிவரப்படும்.

பத்திராதிபர்.

பிரசரகர்த்தர்.

இரா. கு. நல்லகுற்றுலம் பிள்ளை,

இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன்,

சிவில்ஸிபுத்தூர்.

வடக்குச் சித்திரை வீதி, மதுரை.

உள்ளாட்டு வருடச்சந்தா	...	ரூ 1—0—0	ஒரு பக்கம் விளம்பரம் ஒரு தடவை	10—0—0
வெளி	...	ரூ 2—0—0	அரைப்பக்கம்	” 6—0—0
தனிப் பிரதி விலை	...	ரூ 0—1—6	கால்பக்கம்	” 3—0—0

முதல் மலர் (1939ம் ஜூத்திய 12 இதழ்கள்) இரண்டாவது மலர் (1940ம் ஜூத்திய 12 இதழ்கள்) பைண்டு செய்து சில பிரதிகளேயிருக்கின்றன. தனித்தனி விலை ரூ. 1—4—0

கால்நடைச் சந்தைகளும் விபசாயக் கண்காட்சிகளும்.

(மே-துள் மூ. பந்தாங்கம் உட்பக்கம் பார்க்க.)

திரிசராப்பள்ளி சில்லா கருர் தாலுகா உப்பிடமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும், பாம் தியிலும் முசிரித்தாலுகா தொழியத்திலும் செவ்வாய்க்கிழமைதோறும், குளித்தலை தாலுகா மண்பாரையில் புதன்கிழமைதோறும். கால்நடைச் சந்தைகள் நடைபெற்று வருகின்றன. கோயம்புத்தூர் தாலுகா துடியலூரில் திங்கட்கிழமைதோறும், கோபிச்செட்டிபாளையம் தாலுகா புளியம்பட்டியிலும் போள்ளாக்கியிலும் வியாழுக்கிழமைதோறும் கால்நடைச் சந்தைகள் நடைபெற்று வருகின்றன. பள்ளடம் தாலுகா திருப்பூரில் மேஸ் கால்நடைச் சந்தையும் விபசாயக் கண்காட்சியும் நடைபெறும்.

மதுரை சில்லா பெரிய்குளம் தாலுகா வீரபாள்ஷதியில் மேஸ் ரை முதல் பதினைந்து நாட்களும் நீலகிழோட்டையில் மேஸ் முன்றும் வாரமும் கால்நடைச் சந்தைகள் நடைபெறும்.